



வரதையா  
வரதை

2008





## NEERVERLY WELFARE ASSOCIATION - CANADA

### நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

வருடாந்த வெளியீடு மலர் 2

ANNUAL PUBLICATION ISSUE 2

#### The Board of Directors 2008/2009

##### **President:**

Mr.P.Pathmanathan

##### **Vice President:**

Mr.Jeeva Gopalasingam

##### **Secretary:**

Ms.J.Varatharajan

##### **Asst.Secretary:**

Mr.P.Panchanathan

##### **Treasurer:**

Mr.S.Balasingham

##### **Asst. Treasurer:**

Ms.V.Anthonipillai

##### **Directors:**

Mr.K.Sugumar

Mr.P.Jegan

Mr.S.Senthilnathan

Ms.N.Thambirajah

Mr.A.Murugaratnam

Mr.A.Siritharan

Mr.S.Palanipillai

##### **Auditor:**

Mr.S.Piraisoody

##### **Editors:**

Mr.K. Anpalagan B.Eng.(Chem)

Mr.S. Sivalingam B.A

##### **Contacts:**

kannan1@engineer.com  
sinna1953@yahoo.ca

##### **Mailing Address:**

Neervely Welfare Association - Canada  
31 Quiet Brook Crescent  
Toronto, Ontario  
M1X 2B3  
Canada

#### Canada's National Anthem

O Canada! Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide, O Canada,

We stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

#### கனடா கீதம்

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மைத் தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ! எழில் கண்டுவைப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அனிவகுத்தோம்!

எம் நிலப் புகழைச் சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா! நாம் நின்னைப் போற்றி

அனிவகுத்தோம்!

ஓ கனடா! நாம் நின்னைப் போற்றி

அனிவகுத்தோம்!



## தமிழ்த்தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி  
வாழிய வாழியவே  
வானமளந்த அனைத்தும் அளந்திடும்  
வன்மொழி வாழியவே  
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி  
இசை கொண்டு வாழியவே  
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி  
என்றென்றும் வாழியவே  
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஒங்கத்  
துலங்குக வையகமே  
தொல்லை வினைதரு தொல்லை அகன்று  
சுடர்க தமிழ் நாடே  
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி  
வாழ்க தமிழ் மொழியே  
வானம் அறிந்த அனைத்தும் அறிந்திடும்  
வளர்மொழி வாழியவே.

## OUR MISSION STATEMENT

We plan, direct and carry out Social, Cultural,  
Educational activities both in Canada and Neervely.  
Also create job opportunities for members & family members  
through Associations Network and information  
sharing with an aim to integrate quickly &  
effectively with the Canadian society.



## Neervely Welfare Association Canada - Song

Strength of friendship lies in our hearts  
With the bond of unity we hold hands  
Hear our voices, with affection and joy  
May God bless us all, long life and happiness.

We men and women worked as a family  
Day and night we served our country  
We fought for our rights with dignity and might  
May God bless us all, long life and happiness

We worked in cities, towns and villages  
We faced challenges and cleared them together  
Duty was our priority, Dedication was in our blood  
May God bless us all, long life and happiness

NWAC is our link, to re-establish our friendship  
Valaiadi Valai is our source to exhibit our talents  
Activities are our chances to enjoy life with families  
May God bless us all, long life and happiness.

Happy are our memories, which never wither  
As solid as a mountain we stand together  
As an Association which revived our links is our asset  
May God bless us all, long life and happiness

May God guard our Association from evil eyes  
We march forward with confidence building our image  
We work as a Team to achieve our goals  
May God bless us all, long life and happiness



நீர்வேலி நலன்பூரி சங்கம் – கனடா

வாழையூடி வாழை – 2008



# HomeLife

## Future Realty Inc. \*Brokerage



**RESIDENTIAL . COMMERCIAL . INVESTMENT**

**Akilan Sivapalan**

Sales Representative

**HomeLife/Future Realty Inc. \*Brokerage**

205-7 Eastvale Dr. Markham  
(Markham Rd & Steel Ave.)

Direct: 416-720-0234  
Office: 905-201-9977  
Fax: 905-201-9229



[www.homelifeakilan.com](http://www.homelifeakilan.com)  
[akilan47@gmail.com](mailto:akilan47@gmail.com)

Independently owned and operated



நீர்வலி நாலன்புரி சங்கம் - கனடா

வாழையூடி வாழை - 2008



PRIME MINISTER . PREMIER MINISTRE



*It is with great pleasure that I extend my warmest greetings of the New Year to the members of the Neervely Welfare Association - Canada.*

*I would like to commend you for your commitment to preserving Sri Lankan culture and for your efforts to assist newcomers in adapting to life in Canada. I am certain that this evening's event will be a wonderful reflection of community pride as well as a celebration of a happy and hopeful new year.*

*My wife Laureen and my family join me in wishing you and yours the very best in 2009.*

*The Rt. Hon. Stephen Harper, P.C., M.P.*

OTTAWA  
2009



நீவேலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

# SpiceLand VIDEO

(416) 292 9769

VHS  
8MM  
MINI DV  
VCD

DVD



**MONEY TRANSFER**

all kind of transfers CD, DVD duplication



நீர்வலி நாலன்புரி சங்கம் - கனடா

வாழையூதி வாழை - 2008



**Derek Lee**

Member of Parliament  
Scarborough-Rouge River  
Chair-Standing Joint  
Committee for  
Scrutiny of Regulations

Ottawa  
Room 633  
Confederation Bldg.  
Ottawa, Ontario  
K1A 0A6  
Tel: 613-996-9681  
Fax: 613-996-6643  
Email: leed@parl.gc.ca

**Constituency**

Unit 119  
4800 Sheppard Ave. East  
Scarborough, Ontario  
M1S 4N5  
Tel: 416-298-4224  
Fax: 416-298-6035  
Web site: [www.derekleemp.ca](http://www.derekleemp.ca)

Office for National  
Security Accountability  
ONSAC:  
[www.onsac.ca](http://www.onsac.ca)

*January 2009*

**To: Neervely Welfare Association Canada**

*As Member of Parliament for Scarborough-Rouge River, I extend my sincere best wishes to the Neervely Welfare Association - Canada on the occasion of your annual Cultural Event & New Year Dinner.*

*I am pleased to recognize the efforts of your association to welcome new Canadians and assist with the settlement and integration process. I also commend your organization for serving its members and the community through its activities that promote your shared cultural heritage.*

*I wish you all a pleasant evening and best wishes for the New Year.*

*Yours truly,*

Derek Lee, M.P.  
Scarborough -Rouge River



நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையூடு வாழை - 2008



## **Canadian Home Appraisals Inc**

**S.K.Bales, CRA, CAR, MVA , FRI, CRES**

**Managing Director**

**Tel: 905-201-0929**

**Fax: 905-201-8482**

**Web: [www.chainc.ca](http://www.chainc.ca)**

**Email: [chai@chainc.ca](mailto:chai@chainc.ca)**



Phone: **416-290-1200**

**வீடு வாங்க, விற்க, வீட்டின் பெறுமதியை சட்டப்பூர்வமாக  
மதிப்பிட்டு (Appraisal) அறிக்கையை பெற்றுக்கொள்ள  
தாமதிக்காது உடனே அழையுங்கள்**

### **MY PROFESSIONAL DESIGNATIONS**

**CRA, (Canadian Residential Appraiser)**

Designation with the Appraisal Institute of Canada

**CAR: (Certified Appraisal Reviewer)**

Designation with Canadian National Association of Real Estate Appraisers

**MVA (Market Value Appraiser-Residential)**

Designation with The Canadian Real Estate Association

**FRI (Fellow of the Real Estate Institute)**

Designation with Real Estate Institute of Canada

**CRES (Certified Real Estate Specialist)**

Designation with Real Estate Institute of Canada

### **REAL ESTATE BROKER:**

Real Estate broker licence with Real Estate Council of Ontario.

முக்கிய குறிப்பு: Consumer  
Proposal ற்கு தேவையான வீட்டின்  
பெறுமதி கடிதத்தை (Letter of  
market value opinion)  
சிலமணிநேரத்தில் மிகக்குறைந்த  
செலவில் பெற்றுக்கொள்ளலாம்

**S.K.Bales, CRA, CAR, MVA, FRI, CRES**

**Real Estate Broker**

**Cell: 416-801-3219**





## **Logan Kanapathi Markham Councillor - Ward 7**

Town of Markham Anthony Roman Centre  
101 Town Centre Boulevard  
Markham, Ontario L3R 9W3

December, 2008

A Message from Councillor Logan Kanapathi

Dear friends,

I am honoured to extend my heartfelt congratulations to all the members of Neervely Welfare Association Canada. I thank you for your dedication, commitment and your ten years of great service to the Tamil Community in Canada and back home.

Neervely Welfare Association 2008 marked the successful completion of many years of positive community building. Your members who are involved in social integration, teaching Tamil culture and values to Tamil Canadians, which is making sure Canada is a better place to live for all. Also, my heartfelt gratification for helping the orphans in Neervely, by taking care of adult and youth well-being. Your organization has provided food and education for the helpless people.

Once again, I congratulate everyone that is involved with the Neervely Welfare Association Canada. Please accept my best wishes for you and your members of this organization for continued success in helping the human mankind throughout the years.

Yours Sincerely,

Logan Kanapathi

Councillor of Town of Markham





நோவேலி நலன்பூர் சங்கம் – கனடா

வாழையாடி வாழை – 2008



## Canx Marketing Inc.

489 Brimley Road, Scarborough, On M1J 1A3

Cell: 647-400-4749 Business: 416-269-4749

E-mail: canxlingam@yahoo.com



# Best Wishes from Canx Marketing Inc

# என்றும் உங்களுடன் கணக்ஷீ

# CANX MARKETING INC





## நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா NEERVELY WELFARE ASSOCIATION - CANADA PRESIDENT'S MESSAGE

On behalf of our Neervely Welfare Association of Canada, I am delighted to extend warm greetings to the members and well wishers on the 10<sup>th</sup> anniversary and 4<sup>th</sup> cultural event & dinner today. The past nine years of progress of our association is mainly due to the collective actions & better understanding of our members. This has enabled our association to conduct meaningful winter & summer events. Members participation at all levels with constructive suggestions is vital for the continued progress of our association.

The main objective of our association is to provide financial assistance to the schools and other deserving institutions in Neervely. With the advise of our sub-committee at Neervely, substantial financial aid have been given to all the schools at Neervely, to meet their specific needs to date. Now we have advised our sub-committee in Neervely to set up an investment fund so that the interest generated there, could be utilized to award prizes to all the schools during their annual prize giving day and also to students those who are in need of financial assistance. The real progress of our association is yet to be seen from the performance of our school children back home.

This year NWAC conducted exams on certain subjects at the Ontario Academy of Fine Arts for the children here & honored them accordingly to give them inspiration towards their education. It is important for NWAC to increase its visibility in the community. We also should work closely with state representatives in crafting a comprehensive program to promote our association. Like in other organizations, an advisory board is absolutely essential to our Association. This will allow us to build a lasting and vibrant organization, which would in the future become eligible for state funding. I encourage all members to participate in the association activities and take responsible positions. This will provide us a sense of accomplishment and a chance to give back to the community that we grew up in.

NWAC would like to thank all levels of governments, sponsors, community members, publishers, all its members and all others involved in bringing out this souvenir and for the support given to us to host this event today. Please bear in mind that this your organisation, it has a prior claim to your service, so Be Involved! *Thank you...*

May God bless you all **and** A Happy New Year with enduring peace.

P.Pathmanathan

January 10, 2009





நோவேலி நலன்பூர் சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

New  
**JAASMIN**  
Banquet  
HALL


*Memories Last Forever...*



WEDDING • BANQUETS • BIRTHDAY • PARTIES • ANNIVERSARIES  
MEETING • FAMILY EVENTS

**905.477.3331 - 905.477.3350**

90 Nolan Court, Unit#50 Markham, ON L3R 4C9  
[www.newjaasmin.ca](http://www.newjaasmin.ca)





## நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா

### NEERVERELY WELFARE ASSOCIATION - CANADA

### செயலாளர் அறிக்கை

ஒரு சகாப்தத்தில் காலடி பதிக்கும் நமது சங்கம் பல சகாப்தங்களைத் தாண்டி ஆல் போல் தழைத்தோங்கி அதன் அடியில் பலர் ஆறுதல் அடைய வேண்டுமென வாழ்த்துவதோடு அகவை இரண்டை கொண்டாடிக் கொண்டு வாழையாட வாழை மலர் உங்கள் கரங்களில் தவழ வருகின்றது. தொடர்ந்தும் இம்மலர் சிறப்புற வெளிவர உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கின்றது உங்கள் சங்கம்.

இதுவரை காலமும் நீங்கள் ஒவ்வொருவரும் செய்தும், செய்துகொண்டும் இருக்கும் உதவிகள், அனுசரணைகளுக்கும் நன்றி கூறுவதோடு தொடர்ந்தும் இப்பணிகள் தொடர உங்கள் சேவையை நாடி நிற்கின்றேன்.

இம்மலர் மூலம் நம் இளைய சமூகத்தினரிடம் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் தான் நமது ஊரையும், சங்கத்தினையும் தாங்கி நிற்க வேண்டிய தூண்கள். உங்கள் ஒவ்வொருவரது உழைப்பிலும் இச்சங்கம் கட்டியெழுப்பப்படுவதோடு நமது ஏற்றுமையும், தொழிற்பாடும் மற்றவர்கட்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பது எனது பேராவல். இதை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

நீங்கள் உங்கள் தாய்க்குச் செய்யும் கடமைபோல நமது தாய் மண்ணிழ்கும், நம்மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்கின்றன. இவற்றை நிதானமாக சிந்தித்து நீங்கள் செயற் பட்டால் நமது சங்கம் பெருவெற்றிகளைச் சந்திப்பதோடு சாதனைப் பட்டியலிலும் இடம் பிடித்துக் கொள்ளும். நீங்கள் எல்லோரும் கைகோர்த்து ஒன்றாக நின்று ஏற்றுமையாக செயற்பட வேண்டுமென்பதனை கூறிக் கொண்டு இந்த ஆண்டில் பல செயற்திட்டங்களை நாம் நிறைவேற்ற முன்வந்த போதும் பல தடங்கல்களால் உடனடியாக சிலவற்றை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

இதில் முதற்கட்டமாக நீர்வெலியில் மாணவர்கட்கு பிரத்தியேக கல்வி வசதியை செய்ய முன் வந்த போது நீர்வெலி சங்கத்துடன் தொடர்பு கொண்டு அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் நாட்டு நிலை காரணமாக அது சாத்தியமற்றதாகப் போய்விட்டது.

அடுத்து புலமை பரிசில் நிதியம் பற்றி பேசப்பட்டபோது 2009ஆம் ஆண்டு தைமாதம் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். புலமைப்பரிசில் நிதியத்திற் காக சங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை அங்குள்ள வேலைகள் முடிவடைந்ததும் அங்கு அனுப்பி வைக்கப்படும்.

இனிவரும் காலங்களிலும் பலபல திட்டங்களை முன்னெடுக்க இருப்பதனால் உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டி இம்மலர் சிறப்புற ஆதரவு வழங்கிய நம்மக்கள், வர்த்தகப் பெருமக்களுக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு எனக்கிந்த வாய்ப்பினை அளித்த சங்க நீர்வாகத்தினருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

தேவா வரதராஜன்  
செயலாளர்  
நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா





நீண்ட நலன்புரி சங்கம் - கனடா

வாழையாட வாழை - 2008



உங்களுக்கென்றொரு வாழ்விடம் அமைத்திட முதலில்  
நம்பக்கையான நட்பான நாணயமான ஒரு முகவர் வேண்டும்.

விரும்பிய இடத்தில், உங்கள் வஞ்சானத்திற்கேற்ப, நியாயமான  
விலையில் வீடு, மற்றும் வியாபார நிலையம் வாங்கவும்,  
உங்கள் வீட்டை குறுகிய காலத்தில் நியாயமான விலையில்  
வந்கவும், மற்றும் **RESP** தேவைகளுக்கும்  
இன்றே அழையுங்கள்.

## Siva Sangarappillai

HOMELIFE/FUTURE REALTY INC. BROKERAGE

UNIT 208 - 7 EASTRALE DRIVE, MARKHAM

ONTARIO, L3S 4N8

Direct: 647-448-6464

Bus: 905-201-9977 Fax: 905-201-9229

Email: [sangar.siva@hotmail.com](mailto:sangar.siva@hotmail.com)

Web: [www.sivashomes.com](http://www.sivashomes.com)



INDEPENDENTLY OWNED AND OPERATED





## நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி அதிபரின் வாழ்த்துரை

கன்டவில் வாழும் நீர்வேலி மண்ணின் மைந்தர்களால் வெளியிடப்படும் “வாழையடி வாழை” எனும் மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எமது நாட்டில் நிலவிவரும் பல்வேறு அக - புற சூழ்நிலைகளால் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்த எம்மவர்கள் கன்டா நாட்டில் சுயநலத்தோடு வாழாமல் பொதுநலம் கருதி வாழ்வது நீர்வேலி மண்ணுக்குப் பெருமையளிக்கின்றது. தாம் பிறந்த மண்ணுக்கு உதவிடும் நோக்கில் “நீர்வேலி நலன்புரி சங்கம்” என்ற புனிதமான சங்கத்தை அமைத்து பல்வேறு நலன்புரி சேவைகளை ஆற்றி வருகின்றனர். கடந்த ஒரு தசாப்த காலமாக இயங்கிவரும் இச்சங்கம் இரண்டாவது மகவாக வாழையடி வாழையைப் பிரசவிப்பதையிட்டு கல்லூரித்தாய் புகளாங்கிதம் அடைகிறாள்.

“கண்ணுடையர் என்பர் கற்றோர்” என்ற அழுத வாக்கை உள்ளுணர்வாக கொண்ட நலன்புரி சங்கம் நீர்வேலிக் கிராமத்தில் உள்ள கல்விச்சாலைகளுக்கு உதவுவதன் ஊடாக எதிர்காலச் சந்ததி யினரின் அறிவுக் கண்ணைத்திறக்க அரும்பாடுபட்டு வருகிறது. இந்த வகையில் எமது அத்தியார் இந்துக் கல்லூரிக்கு நலன்புரி சங்கம் ஆற்றிவரும் சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இளம் சிறார்களின் உடல், உள் திறன்களை மேம்படுத்தி கற்றவில் அதிக துலங்கலை ஏற்படுத்தும் நோக்குடன் சிறுவர் பூங்காவுக்கான உபகரணங்களை 2002ம் ஆண்டில் வழங்கியுள்ளது. ஆரம்பக்கல்வி மாணவர்கள் அனைவரும் ஆனந்தமாக உள் இயக்கத்திறங்களைப் பெற நலன்புரி சங்கம் வழியமைத்துள்ளது.

மேலும் 2004 ஆம் ஆண்டில் எமது கல்லூரி பவள விழாவினைக் கொண்டாடியபோது இச்சங்கம் மனம் உவந்து ரூபா இருபத்து ஐந்து ஆயிரம் பணங்களி வழங்கி எம்மை உற்சாகப்படுத்தியது. 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொர் ஆண்டும் பரிசளிப்பு விழாவின்போது மாணவர்களுக்கான அன்பளிப்புப் பொருட்களுக்குரிய நிதியின் பெரும்பகுதியை வழங்கி வருகின்றது. நலன்புரி சங்கத்தின் சேவைகள் மேலும் வியாபகம் பெற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இச் சந்தர்ப்பத்தில் எமது பண்புநிலைச் சுட்டிகள் சிலவற்றையும் சுட்டிக் காட்ட விழக்கிறேன். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற க.போ.த (உ/த) பரிசையின் கலைப்பிரிவில் எமது மாணவர் ஒருவர் மூன்று பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். ஆண்டு தோறும் எமது கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுவருகின்றனர். இவ்வாண்டு நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி யுள்ளனர். மெய்வல்லுநர் திறன்களில் ஆண்டு தோறும் தேசியமட்டம் வரை எமது மாணவர்கள் பங்குபற்றி வருகின்றனர். இவ்வாண்டு மாகாணமட்டத்தில் மூன்று பதக்கங்களைப் பெற்று சாதனைப்புரிந்துள்ளனர்.



மலருக்கு வாழ்த்துரை வழங்கும் மகிழ்ச்சியான வேளையில் மனதுக்குள் குடையும் ஒரு விண்ணப்பத்தையும் தங்களுக்கு முன்வைக்க ஆசைப்படுகிறேன். நலன்புரிச் சங்கத்தைச் சார்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்தபோது அமர்ர் அத்தியாரின் கரங்களால் கட்டப்பட்ட 130அடி x 25அடி விஸ்தீரணம் கொண்ட வடக்கு மண்டபம் அழியவிடாது திருத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இக் கட்டிட திருத்தத் துக்கான உத்தேச செலவு விபரம் இங்கு செயற்படும் கிளைச் சங்கத்தின் ஊடாக தாய்ச்சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எமது கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலனை செய்து கல்லூரிச் சமூகத்தின் ஆதங்கத்தை - மாணவர்களின் மன உளைச்சலை நிறைவேற்றி உதவுவீர்கள் என நம்புகிறோம்.

குறித்தொதுக்கப்பட்ட வாழ்த்துரையை மறுக்கவில்லை. நீர்வேலி மண்ணுக்கே உரித்தான முக்கனிகளுள் ஒன்றான வாழையின் நற்பெயரைத் தாங்கி வெளிவரும் வாழை மலரினை மன நிறைவுடன் வாழ்த்துகிறேன். மலர் வெளியீடு என்பது வரலாற்றுப் பொக்கிசம். நீர்வேலி மண்ணின் புகழை உலகெங்கும் வியாபிக்கச் செய்யும் சிறப்பு மிகு சேவை. நலன்புரிச் சங்கத்தால் கனதி கொள்கிறது நீர்வேலி. காட்டமான அதன் சேவையை உவகையுடன் வாழ்த்துகிறேன். உலகெங்கும் மலர் நறுமணம் வீச்ட்டும். நலன்புரிச் சங்க அங்கத்தவர்கள் ஒவ்வொருவரினது சேவைகளையும் உள்ளத்தால் வாழ்த்துகிறேன்.

வாழ்க! நலன்புரிச் சங்கம். வளர்க! அதன் சேவைகள்.

நன்றி

இரா.குணநாதன் [ B.A (Hons), Dip.in.Edu, SLPS I ]

அதிபர், அத்தியார் இந்துக் கல்லூரி

நீர்வேலி, யாழ்ப்பாணம்





## நீவ்வெலி நலம்புரி சங்கம் - கன்டா நீவ்வெலிக்கிளை வாழ்த்துச் செய்தி

நீவ்வெலிக் கிராமத்தின் மேம்பாட்டிற்காக முழு மனதோடு சேவையாற்றி வரும் கன்டா நலம்புரிச் சங்கத்தினரின் சேவைகளிற்கு எமது மனம் நிறைந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின் ஞோம்.

நீவ்வெலிக் கிராமத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நலம்புரிச் சங்கத்தின் ஆக்கஸ்டுவான செயற்பாடுகள் மூலம் பயன்பெற்று வருவதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிறுவர் களுக்கான விளையாட்டு முற்றங்கள். பாடசாலைகளின் அவசிய திருத்த வேலைகள், தளபாட வசதி கள், மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான ஊக்குவிப்புப் பணிகள் என பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மூலம் தம்பணியை ஆற்றிவருகின்றனர். தமது பாரிய வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும் பிறந்த மண்ணின் மீது பற்றுக் கொண்டு சேவையாற்றி வரும் பணி பாராட்டுதற்குரியது.

எமது நீவ்வைக் கிராமத்தின் தனித்துவத்தை பறை சாற்றும் நோக்கோடு “வாழையடி வாழை” என்ற வருடாந்த சஞ்சிகையை வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்த ஆண்டிற்கான இம்மலர் இரண்டாவது வெளியீடாக இனிதே நிறைவேறி சங்கத்தின் ஆக்கஸ்டுவான பணிகள் மேலும் தொடர வேண்டுமென எமது நீவ்வெலிக்கிளைச் சங்கத்தின் சார்பாகவும், நீவ்வெலி மக்கள் சார்பாகவும் நீவ்வைக் கந்தனை வேண்டி வாழ்த்துகின்றோம்.

வணக்கம்.

ஆ.இராசநாயகம்

தலைவர்



ஐ. சிவராசா

செயலாளர்





## சுவிஸ் நற்பணி சங்கத்தின் இதயபூர்வமான வாழ்த்துகள்

கனடா நலன்புரி சங்கம் கனதியுடன் வெளியிடும் வாழையடிவாழை மலருக்கு இதயபூர்வமான வாழ்த்தை தெரிவிப்பதில் சுவிஸ் நற்பணிச்சங்கம் மகிழ்ச்சி அடைகின்றது.

பிறந்த மண்ணின் புகழை உலகெங்கும் பரப்பும் நோக்குடன் வாழையடி வாழை மலருவது நீர்வேலி மண்ணில் பிறந்த அனைவருக்கும் பெருமை அளிக்கின்றது.

மலர் வெளியீடு என்பது சாதாரண நிகழ்வு அல்ல. கடந்தகால, நிகழ்கால நிகழ்வுகளை எதிர் காலத்திற்கு கையளிக்கும் வரலாற்று நிகழ்வு.

வாழையடி வாழை மலரின் ஊடாக கனடா நலன்புரி சங்கம் வரலாற்று நிகழ்வை நிறைவேற்றி இருப்பது எமக்கு மனமகிழ்வை தருகின்றது.

நீர்வேலி மண்ணில் உள்ள பாடசாலைகளின் பெளதீக வளவிருத்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் நலன்புரிசங்கம் உதவி புரிவது வரவேற்கத்தக்கது. அறியாமை இருளை அகற்றும் கல்வி நிலையங்கள் ஆலயங்களுக்கு சமமானவை. எனவே நலன்புரிசங்கம் தமது கல்வி சேவைகளை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்குவதன் மூலம் நீர்வேலி கிராமத்தின் இளம்சிறார்கள் பெரும்பயனடைவர்.

நீர்வேலி கிராமத்தின் பயன்பெறும் பயிரான வாழையின் நற்பெயரைதாங்கி வெளிவரும் வாழையடி வாழை மலர் எல்லோர் மனதிலும் தித்திக்கும் இனிய செய்தியை வழங்கி புதுமலராக என்றும் நிலைத்து நிற்க எமது சங்கத்தின் நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவித்து கொள்கின்றோம்.

வாழ்க நலன் புரிச்சங்கம்

வளர்க அதன் சேவைகள்.

சுவிஸ் நற்பணிமன்றம்



ATTIAR HINDU COLLEGE OLD BOYS GIRLS & WELL-WISHERS ASSOCIATION - UK  
SVS HOUSE - OLIVER GROVE  
LONDON, SE25 6EJ, UK  
T: 020 8771 F: 020 8771 2224 E: [thiru@accountancygroup.com](mailto:thiru@accountancygroup.com)

Our Ref: MT/SM

22 December 2008

The President & Committee Members  
Neervely Welfare Association Canada  
262 Markham Road  
Scarborough, ON., M1J 3C5, Canada

Dear Friends,

We have pleasure in forwarding a message of goodwill on this occasion of your Cultural Event to be held on 10 January 2009 in Canada.

We understand that you had a great event in December 2007 and the Souvenir “Valaiadi Vaalai” was a fitting tribute to your members’ efforts.

We congratulate your Association’s efforts in organizing annual cultural event in Canada and for supporting welfare projects in Neervely. The need of our community in Neervely is vast, and every effort however small is helping towards the good of the community at a time they need it.

We would like to wish you a great success with your cultural event on the 10 January 2009 and thereafter with all your welfare projects.

With Kind Regards.

For and on behalf of  
Attiar Hindu Old Boys Girls and Well wishers Association UK  
Neervely Welfare Association UK

M. Thiruvasagam  
Hon. President

S.Subeshkumar  
Hon. Treasurer

S. Selvanathan  
Hon. Secretary



நீவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# ROYAL BROKERS

Corporation



**SIVA MAILVAGANAM**

**INSURANCE & INVESTMENTS BROKER**

**ROYAL BROKERS CORPORATION**

**80, NASHDENE ROAD, UNIT 26 TORONTO ON M1V 5E4**

**DIR: 416-230-2991 FAX: 416-298-4664**

**EMAIL: MSIVA@ROYALBROKERS.COM**

## **INSURANCE & INVESTMENT SOLUTIONS**

**காப்புறுத் மற்றும் கல்வி செமிப்பு தட்டம்  
சம்மந்தமான இலவச ஆலோசனைகளுக்கு  
இன்றே அனையுங்கள்!**

Life Insurance, Income protection, Disability Critical illness, Mortgage Insurance,  
Travel insurance, Self employed health Insurance, RESP, RSP,  
Funds, segregated funds from RBC.



## செயற்குழு உறுப்பினர்கள் 2008 - 2009



இடமிருந்து வலம் (இடப்போர்)  
 திருமதி ஜே. வாத்ராஜன், திரு. எஸ். பாலசிங்கம், திரு. பி. பத்மநாதன், திரு. எஸ். பிழைகுடி, திருமதி என். தம்பிராஜா  
 இடமிருந்து வலம் (நிற்போர்)  
 திரு. கே. சுகுமார், திரு. ஏ. சிறீதாரன், திரு. எஸ். செந்தில்நாதன், திரு. பி. பஞ்சநாதன், திரு. பி. ஜெகன்,  
 திரு. ஏ. முருகரட்ஜனம், திரு. ஜே. கோராலசிங்கம்  
 மற்றும் திருமதி ஏ. அந்தோனியிவ்ரேனை, திரு. எஸ். யுனிபிள்ளை



நீவெலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையை வாழை - 2008

## Your **FUTURE** starts here



**GLOBAL**  
EDUCATIONAL MARKETING CORPORATION  
distributor of the  
GLOBAL EDUCATIONAL TRUST PLAN



### GLOBAL EDUCATIONAL TRUST PLAN

உங்களுக்கு கீழ்க்கண்டவற்றை வழங்குகின்றது.

- ✓ அரசாங்க உதவித் தொகைகளைப் பெறுவதற்கான நகரி
- ✓ உலகளாவியர்டிலில் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வசதி
- ✓ மன்றங்கள், மீன்போரம், காலங்களை நீண்களே தெரிவி செய்யலாம்
- ✓ மின்ஸர் அநிகிரிந்த பெறுபேறுகளைப் பேர்க்கடிய வகையில் நிறுட்டிய முதலிட்டு வசதி
- ✓ சேமிப்பை இவகுவாக்கும் பல விரும்பத்தேவுகள்

உங்களுடைய ஒவ்வொரு பிள்ளையினதும்  
உயர்கல்விக்கான உதவித்தொகையாக  
அரசாங்கம் வழங்கும் GRANTஐ பெறுவின்றிகளா?

தகுதியின் ஒவ்வொரு பிள்ளையும்  
மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும்

### CANADA EDUCATION SAVINGS GRANT & CANADA LEARNING BOND

இரண்டிலிருந்தும் \$9200 வரை பெறலாம்

Global Education Trust Plan ல்  
இன்றே பதிவு செய்யுங்கள்  
The Flexible Choice.  
Offered by Prospectus only



**Jeeva Gopalasingam**

Sales Representative

**416-258-8289**

905-281-8880 ex 102

E-Mail: [jeevag@globalassociates.ca](mailto:jeevag@globalassociates.ca)

**HELP THEM REALIZE A DREAM**



## நீர்வேலி நலன்பூரி சங்கம் - கனடா கலை நிகழ்ச்சிகள் - 2008 நிகழ்ச்சி நிரல்

மங்கள வீளக்கேற்றல்

மெளன அஞ்சலி

தமிழ்தாய் வாழ்த்து

கனடா தேசியகீதம்

வரவேற்பு நடனம்

தலைவர் உரை

கர்நாடக சங்கீதம்

**Key Boarding**

பரத நாட்டியம்

சீனிமா பாட்டு

தமிழ் பேச்சு

பரத நாட்டியம்

பாட்டு கர்நாடக இசை

**நாடகம்**

பரிசீல்கள் வழங்கல் (கெளரவம்)

நன்றியுரை

இடைவேளை


சீனிமா நடனம்

சீனிமா பாட்டு

நகைச் சுவை

பரிசீல்கள் குலுக்கல்

இன்னைசை வீருந்து





நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையை வாழை - 2008



# Desjardins

## Desjardins Financial Services, DFS

*Working together with you to  
Protect your Plans & Achieve  
your Financial Piece of Mind*

சகலவிதமான காப்புறுதித் திட்டங்கள்,  
சேமிப்புத் திட்டங்களை தகுந்த  
விளக்கங்களுடன் பெற்றுக்கொள்ள  
அழையுங்கள்

**திவா விஜயானந்தன்**

*Savings and Investments Planning* ●

*Income Tax Services* ●

*Education Planning, RESPs* ●

*Retirement Planning, RRSPs* ●

*Life Insurance* ●

*Disability Insurance* ●

*Mortgage Protection* ●

*Non-Medical Coverage* ●

*Travel Insurance* ●

*Extended Health Care* ●

*Critical Illness* ●



**Thiva Vijayanathan, BAS**  
*Representative*

**Bus: 416.695.1433 Ext.19**

**Res: 416.725.2655**

Fax: 416. 695.1713

**365 Evans Ave., Suite 201  
Etobicoke, ON M8Z 1K2**



## பெற்றோரே ஒரு பிள்ளையின் முதன்மையான, முக்கியமான ஆசிரியராவார்

ஆரம்பக் கல்வியைப் பொறுத்த அளவில் எம்தாயகக் கல்வி முறைக்கும் கனடாவிலுள்ள கல்விமுறைக்கும் சில வேறுபாடுகளுள்ளன. எமது தாயகத்தில் முன்னர் போதிய வசதிகள் இல்லாததால் ஆரம்ப வகுப்புக்களில் அதிகமாகப் புத்தகக் கல்வியே நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் இன்று அங்கும் ஆரம்பக்கல்வியில் புது முறைகள் கையாளப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கனடாவிலுள்ள ஆரம்பக்கல்வி முறையானது மிகவும் சிறப்பானது. இங்கே பிள்ளைகள் தாமாகவே செயற்படவும், சிந்திக்கவும் பல வாய்ப்புக்களும் உபகரணங்களும் வழங்கப் படுகின்றன. அதற்கெனப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களும், பாடத்திட்டமும் உள்ளன. கனடாவிலே ஆரம்பக்கல்வியைத் தொடங்க முன்னர் பிள்ளைகளுக்கென முன்கல்விப் பாடசாலைகளும், விளையாட்டுக்கென பாடசாலைகளும் உள்ளன. எனினும் எல்லாப் பெற்றோரும் இவற்றிற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பக்கூடிய நேரங்களோ, வசதிகளோ உள்ளவர்களாகவிருப்பதில்லை. ஆகவே பெற்றோரே வீடுகளில் முதன்மை ஆசிரியராகப் பிள்ளைகளை வழிநடத்த வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

ஒரு பிள்ளை பாடசாலையில் கல்வி கற்கத் தொடங்கும் முன்னரும், அதன் பின்னர் வீட்டிலும் முதன்மை ஆசிரியராகத் திகழ்பவர் பெற்றோரே. பெற்றோரின் செயற்பாடுகளிலும், ஊக்கம் அளித்தலிலுமே, ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சி பெரிதும் தங்கியுள்ளது. பாடசாலையில் கால் அடி எடுத்து வைக்கும் நாள் பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமான முதற்படியாகும். பிள்ளைகள் ஆச்சரியத்தோடு அங்கு காணப்படும் ஆட்கள், பொருட்கள் என்பவற்றை நோக்கும் ஒரு நேரமாகும். ஆரம்பபாடசாலைக் கல்வி முறையானது ஒவ்வொரு பிள்ளையினதும் தனித்தனித் தன்மைகள், வேறுபாடுகளுக்கேற்ப முக்கியத்துவம் உடையனவாக, ஒழுங்கமைக்கப்பட்டு கொடுக்கப்படும் செயற் பாடுகளைக் கொண்டது. அவற்றைப் பிள்ளைகள் செய்வதன்மூலம் முக்கியமான அடிப்படைக் கல்வி யைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளைகளைப் பாடசாலையில் முதல் முதலாக பாலர் பிரிவிலே சேர்க்கப் போகும் பெற்றோர்கள், பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்பதற்கு முன்னர் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு பாடசாலையின் சுற்றாடலையும், பாடசாலையையும் சென்று பார்வையிடவேண்டும். இதனால் பிள்ளைக்குப் பாடசாலைக் கட்டிடம், பாடசாலைச் சுற்றாடல், பாடசாலைக்குச் செல்லும் பாதை என்பன பழக்கமாவதற்கும், மனதில் பயமேற்படாதிருப்பதற்கும் ஏதுவாகும். ஆரம்ப வகுப்பில் பாடசாலையில் சில தெரிவு செய்யப் பட்ட உபகரணங்களைக் கொடுத்துப் பிள்ளைகளைத் தாமாகவே செயற்பட விடுவார்கள். வீட்டிலும் பெற்றோர் இவ்வாறான உபகரணங்களைக் கொடுத்துப் பிள்ளைகள் தாமே செயற்பட வழி நடத்துதல் பிள்ளைக்கு மேலும் அவற்றைப் பாடசாலைகளில் கையாள உதவியாகவிருக்கும். அத்துடன் பிள்ளைகள் உடைகளைத் தாமே அணியவும் பழக்குதல் வேண்டும். இதனால் பாடசாலையிலும் பிள்ளைகள் தமது உடைகளை மாற்றவும், அணியவும் தாமாகவே செயற்படுவார்கள். வீட்டிலும் உபகரணங்களை, விளையாட்டுப் பொருட்களை ஏனைய பிள்ளைகளுடன் பகிர்ந்து விளையாடவும், தங்கள் முறை வரும் வரை காத்திருக்கவும் வழி நடத்தல் வேண்டும். இதனால் பாடசாலையிலும் பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளுடன் தமது உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தமது முறை வரும் வரை காத்திருக்கவும் இலகுவில்கற்றுக் கொள்ளுகிறார்கள். இவற்றை ஆசிரியர்கள் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குப் பழக்குவார்கள். பாடசாலையில் புதியஆட்கள், புதிய சூழல், வழக்கமான சிலசெயற்பாடுகள் என்பவற்றைப் பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள். இதற்காகப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வெளியிடங்களுக்கு, நூல் நிலையங்களுக்குக் கூட்டிச் செல்வதோடு அவர்கள் கேட்கும் வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அன்பாக அரவணைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.



பிள்ளைகளைத் தாமாகவே வெளியில் சென்று ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடவும் ஊக்கமளித்தல் வேண்டும். இவ்வாறு பெற்றோர் ஊக்கப்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் பாடசாலைகளில் தாமாகவே, ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடவும் கற்றுக் கொள்ள கிறார்கள். பிள்ளைகள் தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் கதைக்க உதவவேண்டும். பொருட்கள், பானங்கள் தேவைப்படும் பொழுது அவற்றைக் கேட்டுப்பெறவும், மலசல கூடங்களுக்குச் செல்வதைத் தெரியப் படுத்தவும், பிள்ளைகளைக் கதைக்க ஊக்கப்படுத்தவேண்டும். பாடசாலைகளில் “கிறயோன், மாக்கர்” போன்ற உபகரணங்களைப் பாவித்து எழுதவும் படங்களை வரையவும் ஆசிரியர் பிள்ளைகளைச் சுதந்திரமாக வழிநடத்துவது போல், பெற்றோரும் வீடுகளில் பிள்ளைகளின் பெயர்களை எழுத, எழுத்துக்களை எழுத, படங்களை நிறழுட்டப் பிள்ளைகளை வழிநடத்தி ஊக்கப் படுத்தவேண்டும்.

வீடுகளில் பிள்ளைகளுக்கு உங்கள் தாய் மொழியிலோ, அன்றேல் கற்கும் மொழியிலோ கதைகள் பாட்டுக்களைச் சொல்லிக் கொடுக்கலாம். பிள்ளைகளிடம் அவர்களுக்கேற்ற படங்களுள்ள கதைப் புத்தகங்களைக் கையில் கொடுத்துப், படங்களைக் காட்டி கதைகளை உரத்து வாசித்துக் காட்டுவதோடு, புத்தகத்தில் காணப்படும் படங்கள், அவற்றிலுள்ள எண்ணக் கருக்கள், அதிலுள்ள சொற்கள், இலக்கங்கள், எழுத்துக்கள் என்பவற்றையும் பிள்ளைகளுக்குச் சுட்டிக் காட்டலாம். பிள்ளைகளைச் சுற்றுலாவிற்கு அல்லது வெளியில் கூட்டிச் செல்லும் போது, அவர்கள் காணும் இயற்கையான பொருட்கள், கேட்கும் ஒலிகள், பார்க்கும் கட்டிடங்கள் பற்றிப் பிள்ளைகளோடு கதைத்தல் வேண்டும். பாலர் பிரிவில் பாடசாலைகளில் இலக்கங்கள், உருவங்கள், மாதிரிகள், தெரிவுகள், மதிப்பீடு, அளவீடு, போன்றவைபற்றிய அவதானிப்புகளும் செயற்பாடுகளும் இடம்பெறும். பெற்றோர் வீடுகளில் சமைக்கும் பொழுதும், பாத்திரங்களைப் பாவிக்கும் போதும், நீர் நிரப்பும் போதும் சுற்றாடலிலுள்ள உருவங்கள், மாதிரிகள் பற்றியும் கூறலாம். பொருத்துதல், எண்ணுதல், அட்டைகளைப் பாவித்தல், போன்ற விளையாடுக்களை விளையாடச் செய்யலாம். அத்துடன் உங்கள் பிள்ளையின் கற்பனையை வரைவதன் மூலமும், பாடுவதன் மூலமும், அசைவாட்டங்களின் மூலமும், கதைகளை நடிக்கச் செய்வதன் மூலமும், பிள்ளைகளை ஊக்கப்படுத்தலாம்.

பிள்ளைகள் ஓடவும், ஏறவும், பந்து விளையாடவும் செய்வதன்மூலம் அவர்களின் தசைநார்கள் வலுவடையவும், சுறுசுறுப்பானவர்களாகவும், உற்சாகமாகச் செயற்படவும் செய்யலாம். பொருத்தமான உபகரணங்களைப் பாவித்து விளையாட விடலாம். இவற்றுடன் பெற்றோரின் செயற்பாடுகள், பேச்சுக்கள் என்பவற்றிலும் கவனமாகவிருத்தல் வேண்டும். இவர்கள் இந்த வயதில் பெற்றோரின் செயற்பாடு களையும், அவர்களின் பேச்சுக்களையும் அவதானிப்பதில் மிகவும் கூர்மையானவர்களாக விருப்பார்கள். இவர்களின் முன்னிலையில் பெற்றோர்கள் ஒருவரை, ஒருவர் ஏசுவதோ, சண்டைபிடிப்பதோ இவர்களின் மனதை அதிகம் பாதிக்கும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இவர்கள் இவ்வயதுகளில் பெற்றோரின் அன்பையும், பாதுகாப்பையுமே கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். இவ்வாறு ஆரம்ப வகுப்பில் படிக்கத் தொடங்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் முதன்மை ஆசிரியராகச் செயற்படுவதன் மூலம் பிள்ளையின் கல்விவளர்ச்சிக்குச் சிறப்பான அத்திவாரத்தை இடமுடியும்.

கலாநிதி.எஸ்.சிவநாயகமுர்த்தி  
முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்




## NEERVERLY WELFARE ASSOCIATION -CANADA COMPETITION PARTICIPANTS 2008



**SAJAN  
PRABAHARAN**




**SAAJIVAN  
SIVATHASAN**




**SHARAKAN  
SRIHARAN**



**ARUN  
SRIHARAN**



**BHARATH  
SRIHARAN**



**THEASHAN  
CHANDRAKUMARAN**



**MOUNITHA  
CHANDRAKUMAR**



**SUJEEVAN  
KAVIARSAN**



**SHARANGAH  
ARULANNANTHAM**



**BAIRAVI  
ARULANNANTHAM**



**THARMIKA  
GNANENDRAN**



**MATHUSAN  
MAHADEVAN**



நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008



Duty is ours!

Success is Yours

## ஓஞ்சராஜியோ நூல்கலைக் கூடம் Ontario Academy of Fine Arts


**1ம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை**  
அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நிர்வாகத்தில்  
ஓஞ்சராஜியோ பாடத்திட்டத்திற்கமைய தராதரம் பெற்ற ஆசிரியர்களினால்  
கலையுடன் கல்வியும் இணைத்து நடாத்தப்படுகின்றது.

### 1ம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை



Ontario Academy of Fine Arts

- Vocal
- Veena
- Flute
- Violin
- Ghatam
- Mrudhangam
- Tabla
- Bharathanatyam
- Keyboarding
- Piano
- Guitar
- Drum



Ontario Academy of Science

- Math •
- Science •
- English(E.S.L) •
- English(Regular) •
- Physics •
- Biology •
- Chemistry •
- Accounting •



**Summer Camp  
Full Time  
July - August  
Grade 1 Grade 8**

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்  
சங்கர் அல்லது மோகன்

Tel: 416.609.8314 / 647.588.8314 / 647.403.8314

880 Ellesmere Road, #203B, Scarborough, Ont. M1P 2W6  
[www.oasa.net](http://www.oasa.net) E-mail: [oafa@oafa5.com](mailto:oafa@oafa5.com)



நீர்வெலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையூடு வாழை - 2008

## NEERVERLY WELFARE ASSOCIATION -CANADA COMPETITION PARTICIPANTS 2008



KISHORE  
KARAN



ARAVIN  
SELVARAJAH



KIYASAN  
NANTHAKUMARAN



THARANY  
UTHAYAKUMARAN



UTHEES  
JEEVARANJAN




UTHYAN  
JEEVARANJAN



ANOJAN  
GNANENDRAN



SANTHANA  
THEVARAJAH



LUXSA  
NANTHAKUMARAN



MARKSHUN  
MAHADARAN



NEERJAA  
SRITHARAN



THANUSAN  
UTHAYAKUMARAN



நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையூடி வாழை - 2008

## NEERVERLY WELFARE ASSOCIATION -CANADA COMPETITION PARTICIPANTS 2008



SHABHANU  
KARAN



SHAGIRA  
SENTHILNATHAN

AND

THIVAHARAN JEYAKUMAR, KIERTHI RAJARATNAM, GOBBECAN NAVARATNAM  
NIRUJAN GNANDRAN & GOWTHAM RAJARATNAM



நீர்வெலி எண்ணப் பார்க்கலாம்  
எத்தனை வாழைப்பழங்கள்?  
Tree with 2846 pazhams.  
You can count if you want




நீர்வலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையெடு வாழை - 2008

## NEERVELY WELFARE ASSOCIATION -CANADA COMPETITION PARTICIPANTS 2008



# An Umbrella For You



- Insurance
  - RESP
  - RRSP
- Investment

உங்களுக்குத் தேவை  
நல்லோர் காப்புறுதி



## AKIYA Financial Services

**Thiru Nagarajah**  
**416-590-0090**  
**Cell: 416-697-1555**  
3300 McNicoll Ave., # 203  
Scarborough, ON M1V-5J6





## **நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா**

### **NEERVERLY WELFARE ASSOCIATION - CANADA**

### **COMPETITION WINNERS LIST**

#### **COMPETITION MATH**

<b>GRADE 1</b>	Aravin selvarajah	1ST	<b>GRADE 2</b>	Kiyasan Nanthakumar	1ST
	Kishore Karan	1ST		Sajan Prabakaran	2ND
	Gowtham Rajaratnam	3RD		Shanthana Thevarajah	3RD
<b>GRADE 3</b>	Sagira Senthilnathan	1ST	<b>GRADE 4</b>	Kierthi Rajaratnam	1ST
	Saajivan Sivathasan	2ND		Mathusan Mahadevan	2ND
	Sujeevan Kaviarasan	3RD			
<b>GRADE 5</b>	Shabhanu Karan	1ST	<b>GRADE 6</b>	Bharath Sritharan	1ST
	Theshan Chandrakumar	2ND		Anojan Gnanendran	2ND
				Thivakaran Jeyakumar	3RD
<b>GRADE 8</b>	Arun Sritharan	1ST			
	Sharankan Srinathan	2ND			
	Markshun Mahadevan	3RD			

#### **SPELLING BEE COMPETITION**

<b>PRIMARY</b>	Shagira Senthilnathan	1ST	<b>JUNIOR</b>	Bharath Sritharan	1ST
	Saajivan Sivathasan	2ST		Kierthi Rajaratnam	2ND
	Luxsa Nanthakumar	3RD		Anojan Gnanendran	3RD

#### **INTERMEDIATE**

Cobbecan Navaratnam	1ST
Tharmika Gnanendran	2ND
Arub Sritharan	3RD

#### **COMPETITION TAMIL**

<b>PRIMARY</b>	Santhana Thevarajah	1ST	<b>JUNIOR</b>	Saajivan Sivathasan	1ST
	Kiyasan Nanthakumar	2ST		Neerjaa Sritharan	2ND
	Luxsa Nanthakumar	3RD		Sharangah Arulnantham	3RD

#### **INTERMEDIATE**

Uthayarajah Jeevaranjan	1ST
-------------------------	-----



நீவேலி நலன்பூர் சங்கம் – கனடா

வாழையடி வாழை – 2008



# Squire & Firkin

**We are your friendly neighbourhood English pub-style restaurant. We're always ready to offer you a Firkin Good Time with Good Food, Good Pints and Good Firkin fun. So come join us with your friends or family to enjoy a great meal, to take in a game on our HD Flat screen TV's , shoot some pool, play our NTN trivia or to just relax and enjoy our comfortable atmosphere**



# FIRKIN THIRSTY?




**Giri Sivalingam  
President**

**3335 Bloor Street west, Etobicoke, ON M8X 1E9  
Phone: (416) 233-6531 Fax: (416) 233-2615  
Email: [squire.firkin@bellnet.ca](mailto:squire.firkin@bellnet.ca)**

2

# ஸமுத்து சிவாலயங்களும் சிவ வழிபாடும்

**புலோலியூர் கலாநிதி அடியார் விபுலானந்தா**



ஸமுத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே சிவவழிபாடு இருந்து வருகின்றது. இராமாயண காவியத்தில் இராவணன் சிறந்த சிவபக்தன் என்பது வலியுறுத்தப்படுகின்றது. இராவணன் காலத்தை 7000 வருடத்துக்கு முன் பெனவும், 10,000 வருடங்களுக்கு முன் பெனவும் பலவாறாகக் கொண்டாலும் மிக நெடுங்காலமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் ஸமுத்தில் சிவவழிபாடு இருந்து வருகின்றது. இலங்கை சிவபூமி என்று சொல்லப்படுகின்றது. சிவனொளிபாத மலை சிவனுடைய பாதம் பதிந்த புனிதத் தலமாகவும், ஜெந்து பெரிய திருக்கோவில்களாக சிலாபத்தில் முன்னேகவரம், மன்னாரில் திருக்கேதீச்சரம், திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம், கீரிமைலையில் நகுலேஸ்வரம், தொண்ணஸ்வரம் என ஜெந்து பெரும் சிவாலயங்கள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. கலிங்க தேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட விஜயநுடன் கி. மு 543ம் ஆண்டிலே சிங்கள இனத்தவருடைய வரலாறு ஆரம்பமாவதை மகாவம்சம் எனும் நூல் கூறுகிறது. விஜயனின் வருகையின் போது மேற்கூறிய ஜெந்து ஈஸ்வரங்களும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயன் இவ் ஆலயங்களைப் புனரமைத்ததோடு வேறும் பல ஆலயங்களைக் கட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பிலிருந்து ஸமுத்தில் சிவவழிபாடு ஆதிகாலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருவதை அறியமுடிகின்றது. இதில் தொண்ணஸ்வரம் இப்போது இல்லாத நிலையும் அது எங்கே இருந்தது எனும் விபரம் அறியமுடியாதுள்ளது. இவற்றைவிட வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில், நல் லூர் சிவன் கோவில், வல்லவெட்டித்துறை சிவன் கோவில், சாவகச்சேரி தான் தோன்றீஸ்வரர் சிவாலயம், சுழிபுரம் சம்புநாதேஸ்வரம் ஆலயம், காரைநகர் ஸமுத்துச் சிதம்பரம், சித்தன்கேணி சிவன் ஆலயம், ஆவரங்கால் சிவன் ஆலயம். பருத்தித்துறை சிவன் கோவில், புங்குடுதீவு பெருங்காடு சிவன் கோவிலும்

பானாவிடை சிவன் கோவிலும், வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில், காலி சிவன் கோவில், கதிர்காமத்தில் கதிரமலை உச்சியில் உள்ள சிவன் ஆலயம் (இது புது தபிக்கு களினால் நடாத்தப்படுகிறது), பொலந்துவை சிவன் கோவில் ஆகியவை மட்டுமல்ல மேலும் பல சிவாலயங்கள் உள்ளன. இராஜராஜ சோழன் ஸமுத்தை முழுமையாக ஆண்டகாலத்தில் பொலந்துவையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிசெய்தான். பொலந்துவையை புலந்தரவை (புலந்தர் - அறிஞர், அவை - சபை) இப் பெயர் திரிந்து பொலந்துவை ஆகியது. சப்தரிஷிகளுள் ஒருவராகிய புலஸ்தியர் அங்கு வசித்தமையால் புலஸ்தி நகர் எனும் பெயரும் உண்டு. அகத்தியருக்கு ஸமுத்துக் கீழ்க்கரையில் திருகோணேஸ்வரத்துடனும், வடமேல் கரையிலுள்ள மாதோட்ட திருக்கேதீஸ்வரத்துடனும் தொடர்பு இருந்தமையும் அங்கு காணப்படும் பழங்காலக் கற்சிலையொன்று புலஸ்தியர் சிலை எனப்படுவதும் இதற்கு ஆதாரமாகும்.

ராஜராஜன் தன் ஆட்சியில் நாடுகள் தோறும் சிவாலயங்கள் பலவற்றை அமைத்தான். வைதீக நெறி களை முறையறிந்து நடத்தவல்ல சிவாச்சாரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து பொலந்துவை சிவன் கோவிலை அமைத்தான். கட்டடக்கலையின் நுணுக்கங்களைக் கொண்டதான், தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயிலை ஒப்பிடக் கூடிய முறையில் பொலந்துவை சிவன் கோயிலை சிற்ப நுணுக்கங்களோடு கட்டியபோதும், ஒல்லாந்தர் காலத்தில் அது இடிக்கப்பட்டு விட்டது. தூர்ந்து இருந்த இக்கோவில் தற்போது சிறிய கோவிலாக புனரமைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றது. பொலந்துவையில் பத்து சிவன் கோவில்களும், ஜெந்து விஷ்ணு கோவில்களும், ஒரு காளி கோவிலும் காணப்பட்டன. இவற்றுள் பல சோழர்காலத்தவையாகும்.

கி.பி 1505ம் ஆண்டு தொடக்கம் 1948ம் ஆண்டுவரை ஸமும் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அன்னியர்



ஆட்சிக்குட்பட்டது. போத்துக்கேயர் காலத்தில் பல சிவாலயங்கள் இடிக்கப்பட்டு மக்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆறுமுக நாவலர் காலத்தில் சைவ சமயம் ஈழத்தில் மீண்டும் அரும்பியது. 1948ல் ஈழத்தில் பிரித்தானிய பாராளமன்ற ஆட்சிமுறையால் தமிழர்கள் ஆட்சி அதிகாரமற்ற இனமாக அழக்கப்பட்டு சிங்களவர்களிடம் ஆட்சி கைமாறியது.

அன்னியர்கள் பரதகண்டத்தை இந்தியா என்று ஒருநாடாக்கி பரதகண்டத்தில் உள்ள சமயங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான பெயராக இந்து மதம் எனும் பெயர் கொடுத்தார்கள். ஈழத் தமிழர்களான சைவசமயத்தவர்களில் சில படித்தவர்கள் எம் சமயத்தை இந்து மதம் எனவும், உயர்தர வகுப்புக் களில் இந்து நாகரீகம் எனும் பாடத்திட்டத்தையும் உருவாக்கி சைவத்தைக் குழப்பிலிட்டார்கள். இந்தக் குழப்பத்தின் காரணமாக சிவ வழிபாட்டிலிருந்து சிவனின் பரிவாரங்களான தெய்வங்களை மேன்மைப் படுத்திவழிபட ஆரம்பித்தார்கள். இதனால் சிவவழிபாடும் சைவசமயமும் இன்று ஈழத்தமிழர்களிடம் அருகிக் காணப்படுவதோடு இன்று ஈழத்தில் புதிய ஆலயங்களிலும், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சமணர் களின் ஆலயங்களைக்கட்டி சிவனைப் பரிவாரமாக தரம் குறைத்து பிரதிஷ்டை செய்து மக்களை வழிபடச் செய்கின்றார்கள்.

முழுமுதற் கடவுளான சிவனுடைய ஸ்தானம் மூலஸ் தானமாகும், ஏனைய தெய்வங்கள் சிவனுடைய பரிவார தெய்வங்களாகும். சிவனுடைய பரிவார தெய்வங்களைப்போன்று ஆலயங்களைக்கட்டி சிவனைப் பரிவாரமாக தரம் குறைத்து பிரதிஷ்டை செய்து மக்களை வழிபடச் செய்கின்றார்கள்.

சைவசமயம் சீர்ப்பிக் கப்பட்டதால் சைவமக்களாகிய தமிழர்களின் வாழ்க்கையும் இறையாட்சியும் பாதிக் கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பலவீனத்தால் அன்னியச் சமயத்தின் ஊடுருவலும் அன்னிய சாமிமார்களின் ஊடுருவலும் எது சைவ சமயத்தை மேலும் சீருகலைத்து தமிழ் இனத்தை மேலும் ஒற்றுமை அற்ற நிலைக்கு தள்ளிச் செல்கின்றது. ஒரு இனம் ஒரு சமயத்தைப் பின்பற்றினால்தான் அந்த இனம் பலமுள்ள இனமாகவும், ஒற்றுமை உள்ள

இனமாகவும் ஆட்சிஉரிமை உள்ள இனமாகவும் மேன்மையடையும். சிவனும் ஏனைய சமயங்கள் வணங்குகின்ற இறைவனும் ஒன்றேதான். மற்றைய சமயத்தவர்கள் உருவம் அற்ற நிலையிலே இறைவனே என்று வணங்குகின்றார்கள். ஆனால் சைவசமயத் தவர்கள் உருவவழிபாட்டிலே இறைவனை இறைவியோடு சேர்த்து சிவலிங்க நிலையிலே வழிபடுகின்றார்கள்.

இறைவனே என்று இறைவனைத் தந்தையாக மட்டும் வழிபடும் வழிபாட்டை விட இறைவனையும் இறைவியையும் சேர்த்து வழிபடும் “சி + வ”(சிவன் + சக்தி) சிவ வழிபாடு மிக மிக மேன்மையானது. இறைவனையும் இறைவியையும் இணைந்த நிலை வழிபாடாகிய சிவ வழிபாடு தீய வினைகளை அழித்து தேவர்களைப்போன்ற வாழ்வைத் தருகிறது. அன்பைத் தருகிறது, குடும்பத்தில் ஒற்றுமையைத் தருகின்றது. தமிழர்கள் சைவத்தை மேன்மைப்படுத்தி, சிவவழிபாட்டை மேன்மைப் படுத்தி வாழ்ந்த காலங்களில் சிறப்போடு வாழ்ந்தார்கள். இன்று சிவவழிபாட்டை விட்டு சிவனின் பரிவார தெய்வங்களை மேன்மைப்படுத்தி வழிபடுவதால் நாடற்றவர்களாக, ஆட்சிஉரிமை அற்றவர்களாக வாழும் தூர்ப்பாக்கிய நிலையே பலா பலனாகக் கிடைக்கின்றது. இந்து மதம் எனகின்ற பெயரும், இந்து நாகரீகம் எனும் பாடத்திட்டமும் ஈழத்தில் சைவத்தையும் சிவவழிபாட்டையும் சீருகலைப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

�ழத்தில் சரியான வழிபாடாகிய இறைவழிபாடு மாறி இறைவியை மேன்மைப்படுத்தி வழிபடும் வழிபாடு ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழர்களின் அரச உரிமைகள் பறிபோகத் தொடங்கியது. இறைவியே பல கட்டங்களில் இறைவனாகிய சிவனை நோக்கித் தவம் இருந்த புராண வரலாறுகள் உள்ளன, இப்படியிருக்க இறைவியை இறைவனோடு சேர்த்து வழிபடும் வழிபாட்டிலிருந்து. இறைவியாகிய அம்மனை மேன்மைப்படுத்தி சிவனை தகுதி குறைத்து வைத்து வழிபடத் தொடங்கியதால் பெண்களுக்கு கணவன்மாரிடத்தில் அன்பு இல்லாத தன்மை வெளிப்படுகிறது.

திருஞானசம்பந்தரைப்போன்று பெரியவர்கள் அவதாரம் செய்தால்தான் இனிமேல் சைவம் தழைக்கும். தமிழர்களுக்கும் விடிவு ஏற்படும். எதிர்காலத்தில் சைவ சமயமும் சிவ வழிபாடும் தழைக்குமா? எனும் கேள்வி எழுகின்றது. ஆனால் அதற்காகிய புதில் சைவ சமயம் நிச்சயம் தழைத்து மேலோங்கும். தமிழ் இனம் மேன்மையோடு வாழும் நிலை ஏற்படும்.



## அன்புள்ள அம்மா

அழகின் வடிவே அன்பின் பொருளே  
அனைத்தின் ஒளி நீ அம்மா....!

உன் வயிற்றில் இருந்து வடிவம் வகுத்து  
வாழவைத்தாய் அம்மா....!

என் உயிரின் உருவம் உருக்குலைந்தாலும்  
உன்னை மறுவேன் அம்மா....

கருணைக் கடல் நீ காவியப் பொருள் நீ  
காதல் சிலை நீ அம்மா....!

கலைகள் கண்டேன் காவியம் கண்டேன்  
நிலவும் மலரும் நினைவில் கண்டேன்  
கண்ணுக்கு இதனால் காரியம் இல்லை  
காவியம் படைக்க கருவறை கண்டேன்....!

நினைவும் பொய்யே கனவும் பொய்யே  
கானல் நீரும் கவிதையும் பொய்யே  
காண்பதில் பாதி புவனத்தில் பொய்யே  
கருணைக்கடலின் காதல் மெய்யே....

ஆயிரம் தெய்வங்கள் அருகினில் இருக்கலாம்  
அன்பிற்கும் பண்பிற்கும் இலக்கணம் கொடுக்கலாம்  
ஆன்மாக்குள் அதனால் ஆனந்தம் இல்லை  
அன்னை நீயே அன்பிற்குச் சொந்தம்....!

மாளிகை வேண்டாம் மகுடங்கள் வேண்டாம்  
மலர் மணத்துடனே பஞ்சணை வேண்டாம்  
மன்மத வாழ்வினை மனம் தேடவில்லை  
தேனிலும் இனிய தாய்மடி வேண்டும்....!

- தீபா -



நீவ்வெலி நலன்பூர் சங்கம் – கனடா

வாழையூதி வாழை – 2008




**Low Mortgage Rates  
Are Just The Beginning!**

getting a great mortgage  
is something to celebrate

## **FOR YOUR UNIQUE MORTGAGE NEEDS**

- \* 1st & 2nd Mortgages
- \* Refinance and switch
- \* Equity line of credit
- \* Commercial Mortgages
- \* Registered Education Saving Plan (RESP)
- \* New home purchases



**Rajmogan Selliah**  
*Mortgage Consultant*

**Dir: 416.569.3200**

**Fax: 416.273.7606**

**2929 Lawrence Ave. East, Suite 203,**

**Scarborough, ON M1P 2S8**

**Email: moganselliah@gmail.com**





## புதிய வீட்டை பொறுப்பெறுப்பதற்கு முந்திய பரிசோதனை

### PRE-DELIVERY INSPECTION (PDI)

இந்த வழிகாட்டியை வீட்டைப் பாரமெடுக்க இருக்கும் நீங்களும் கட்டிடம் கட்டுபவரும் (Builder) உங்கள் கடமையைப் புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் ஒக்டோபர் 1ஆம் திங்கள் 2003ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு கட்டப்பட்ட புதிய வீடுகள் அல்லது கொண்டோ மேனியம் போன்றவற்றிற்கே பொருந்தும்.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நேரத்தில் Builderம் நீங்களும் (அல்லது உங்கள் பிரதிநிதி) உங்கள் வீட்டை இறுதியாகப் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனைக்கு வரும்போது நீங்கள் வீடு வாங்கும் ஒப்பந்தத்தின் பிரதியையும் கொண்டு வருவது நல்லது. பரிசோதனையின் போது வீட்டிலுள்ள உபகரணங்கள், கதவுகள், யன்னல்கள், மின்விளக்குகள், வெப்பமூட்டி (Heater), நீர்க்குழாய்கள் ஆகியன சரியாக இயங்குகின்றனவா? ஏதாவது சேதப்பட்டுள்ளதா? ஒப்பந்தத்திலுள்ளபடி சகல உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளனவா என அவதானிக்க வேண்டும்.

#### PDI FORM:

Builder கொண்டுவரும் PDI படிவத்தில் நீங்கள் அவதானிக்கும் குறை, பிழைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். PDI படிவத்தில் குறிப்பிடப்படாத எந்த வேலையையும் Builder உங்களுக்குச் செய்து தரமாட்டார்.

(தேவையானால் நீங்கள் TARION ஜி 1 - 877 982 7466 என்ற எண்ணை அழைத்தோ,  
[www.tarion.com](http://www.tarion.com) என்ற internet மூலமோ தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்)

#### WHAT TO LOOK FOR - பார்க்க வேண்டியவை

உங்கள் வீட்டின் உட்புற, வெளிப்புறத்திலுள்ள சகலவற்றையும் நன்றாக அவதானித்து அவற்றில் ஏதாவது குறைகள் இருந்தால் எல்லாவற்றையும் PDI படிவத்தில் குறித்து நீங்கள் ஒப்பிட வேண்டும்.

#### SUBSTITUTION - மாற்றீடு

உங்கள் வீடு வாங்கும் ஒப்பந்தத்திலுள்ள பொருட்கள், உபகரணங்கள், நிறம், வடிவமைப்பு முதலியன் உங்கள் அனுமதியின்றி மாற்றவோ அதற்குப் பதிலாக வேறொன்றை உபயோகிக்கவோ முடியாது.

#### CERTIFICATE OF COMPLETION & POSSESSION - கட்டிடப்பூர்த்தியும் உரிமைக்குமான பத்திரம்

உங்கள் வீட்டு இறுதிப் பரிசோதனையின் அன்று உங்களுக்கு வீடுகட்டி முடித்து உங்களிடம் ஒப்படைத்த அத்தாட்சிப் பத்திரம் (CPP) தரப்படும். இந்த CPP பத்திரத்தில் நீங்கள் உங்கள் வீடு அல்லது கொண்டோ பாரமெடுத்த திகதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தத் தேதியிலிருந்து தான் உங்கள் வீட்டுக் குறைவேலைகள் செய்ய வேண்டி “வோரண்டி”க் காலம் ஆரம்பமாகிறது.

#### CONDOMINIUM BUYERS & COMMON ELEMENTS - பொதுப்பாவனை இடங்கள்

கொண்டோமினியத்தில் சிலவிடங்கள் பொதுவானதாகவும், சில விடயங்கள் உங்கள் PDI க்குப்பட்டதாகவும் இருக்கும் உங்களுடைய யூனிட்டில் சேதமடைந்த பகுதிகள் அல்லது முடிவுறாத வேலைகள் அல்லது பொருத்தப்படாத ஏதாவது உபகரணங்கள் இருந்தால் அவற்றை PDIஇல் குறித்துக் கொள்ளலாம்.

#### THE PDI CHECK LIST - YOUR HOME'S SYSTEMS - (சாதனங்கள்)

உங்கள் வீட்டிலுள்ள வெப்பமூட்டி (Heater) காற்றோட்டம், நீர் இணைப்புகள் எப்படிச் செயல் படுகின்றன என்பதை PDI பரிசோதனையால் நீங்கள் அறிந்து கொள்வது உங்களுக்குக் கிடைக்கும் ஒரு நன்மையாகும்.



### நீங்கள் அவதானித்து அறிந்து கொள்ள வேண்டியவை வெப்பமூட்டல்

1. Furnace(எரியலை), Hot water Heater (கொதிநீர்க்கலன்)இல் ஏதாவது சேதமுண்டா  
என்பது
2. இவற்றின் கொள்அளவு (Capacity) அவை இயங்கும் முறை
3. வெப்பமூட்டி (Heater) எப்படிச் செயல்படுகிறது
4. Furnace வடிகட்டி (Filter) எப்படிச் செயல்படுகிறது?  
அதை எப்படி நல்ல முறையில் பேணுவது?
5. வெப்பமானி Thermostat 20C க்குக் கீழே இருக்கக் கூடாது.
6. குளிர் காற்று உள்ளே வருவது தடைபடக் கூடாது.
7. எண்ணெய் வாயுக் குழாய்கள் இருக்கும் இடங்களும் அவற்றின் இயக்கமும்.

### (Mechanical) Ventilation - காற்றோட்டம்

வீடு காற்றோட்டமாக இருக்கத் தேவையான மின்விசிறிகளின் இருப்பிடங்களையும் அவற்றின் இயக்கக் குமிழ்களையும் தெரிந்திருந்தல்.

### Electrical Distribution - மின்விநியோகத் தொகுதி பிரதான மின்பனல் - Main Electrical Pannel

பிரதான மின்பனல் இருக்குமிடத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு சேர்க்குயிட் பிழேக்கர் பியூசையும் அவற்றின் செயற்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய வீடுகளுக்கு விசேட சேர்க்குயிட் உண்டு.

### Plumber System - நீர் வழங்கல் வடிகால் விநியோகத் தொகுதி

பிரதான நீர் விநியோகத்துக்கான மூடும் வால்வஸ்சையும் (Shut off valves) மற்றைய மூடும் வால்வஸ் ஜெயும் கண்டு பிடித்து குளிர்காலத்தில் அவற்றை மூடி நீர் வெளியிலுள்ள குழாய்களுக்குப் போகாமல் தடுத்தால் உறைபனியினால் அக்குழாய்கள் வெடிக்காதிருக்கும்.

### SEPTIC SYSTEM - கழிவுநீர்க்கிணறு

செப்ரிக் தொகுதி வீட்டில் இருந்தால் அதன் பிரயோசனத்தையும், அதைப் பராமரிக்கும் முறை களையும் Builder இடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

### INSPECTING THE INTERIOR PLUMBING FIXTURES - உள்ளகப் பரிசோதனை நீர்க்குழாய்த் தொகுதி

குளியலறைக் குழாய்கள், தொட்டிகள் அலுமாரிகள் முதலியன சரியாக உள்ளனவா என்று பார்ப்பதுடன் நீர் தேங்கி நிற்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

### BASEMENT

பேஸ்மெண்டில் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.

1. பக்கச் சுவர்களிலிருந்து நீர் கசிகிறதா?
2. தரை, நீரை வெளியே கொண்டு செல்லும் வாய்க்காலை நோக்கிச் சாய்வாகக் கட்டப் பட்டுள்ளதா?
3. தரை Joists நல்லபடி செய்திருக்க வேண்டும்.
4. இன்கலேஜன் ஆவித்தடை Joists அவற்றுக்கான இடத்தில் இருக்கிறதா என அவதானிக்கவும்

### DOORS - கதவுகள்

கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளனவா, சரியாக மூடித்திறக்க முடிகிறதா, வெளிக்கதவ களுக்கு மழை, வெயிலில் பாதுகாப்புச்சீல் உண்டா என அவதானிக்கவும்.

**KITCHEN - சமையலறை**

சமையலறையில் மேடைகள், அலுமாரிகள், கதவுகள் தண்ணீர்தொட்டி மற்றும் புகை போக்கி விசிறி மற்றும் மினவிளக்குகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.

**INTERIOR FINISHES - உட்பூச்சு வேலைகள்**

சுவர் கலர் பூச்சுச் சரியாக உள்ளதா? Hand rails படிக்கட்டிலுள்ள கைபிடிகள் சரியாக உள்ளனவா என உறுதிப்படுத்தவும்.

**CLOSETS - சுவர் அலுமாரி**

சுவர் அலுமாரிகளில் கதவுகள் நன்றாகத் திறந்து பூட்டக்கூடியதாக உள்ளதா எனக்கவனிக்கவும்.

**FLOORS - தரை**

பலகைத் தரையில் நடந்து பார்க்க வேண்டும். நடக்கும் போது மிகக் குறைந்த கிரீச்சிடும் சத்தமே வரவேண்டும். பலகையின் தன்மை காரணமாக சிறிது சமமற்ற தன்மைதென்படலாம். தரைக் காப்பாற்றும் வினிலும் இறுக்கமாக போடப்பட்டிருக்க வேண்டும்.

**CERAMIC TILES - களி ஒடுகள்**

செறுமிக் கரைல்ஸ் வெடிப்பில்லாமலும் அவற்றுக்கிடையே உள்ள இடைவெளிகள் நன்றாக சாத்திடப்பட்டும் இருக்க வேண்டும். காப்பாற்றில் கறைகள் இல்லாமலும், எல்லாஇடமும் ஒரே சீரான நிறமும் தென்பட வேண்டும்.

**UPGRADES AND OPTIONS - தேர்வுகள்**

முன்பே தெரிவு செய்யப்பட்ட திருத்தங்கள், விருப்பங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

**INSPECTING THE EXTERIOR - வெளிப்புற பரிசோதனை**

உங்கள் புதிய வீட்டுத் தோட்டம் அழகுபடுத்தல், கார் ஒடுபாதை, நடைபாதை எல்லாம் முடிந்திருக்க வேண்டும். இவை பற்றியும் நீங்கள் PDI இல் குறிப்பிட வேண்டும்.

**GRADING - சாய்வு**

வெளிமுற்றும் வடிகாலை நோக்கிச் சாய்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீர், பனி தங்கி நில்லாது.

**SWAL - வாய்க்கால்**

சில காணிகளில் நீர்மெதுவாக ஒடக்கூடிய மெல்லிய சாய்புள்ள வாய்க்கால்கள் தேவைப்படும்.

**SOD - புல்விரிப்பு**

நீங்கள் வீட்டுக்கு வரும்போது இது தயாராக இல்லாமலிருந்தால் PDI இல் குறிப்பிட வேண்டும்.

**CAULKING - மூலைப்பசை**

எல்லாக் கதவுகளும், யண்ணல்களும் அவற்றின் பிழேமைச் சுற்றி caulk செய்யப்பட்டிருக்க வேண்டும்.

**ROOF VENTILISING - கூரைக்காற்று வழிகள்**

கூரையில் காந்தோட்டத்துக்கான துவாரங்கள் அடைபடாது இருத்தல் வேண்டும்.

வீட்டை பரிசோதனை செய்யச் செல்லும்போது நீங்கள் நம் தமிழ் வீட்டு பரிசோதகரை அழைத்துச் செல்வது சாலச் சிறந்தது.



நீர்வேலி நலன்பூர் சங்கம் – கனடா

வாழையடி வாழை – 2008

*All your financial needs for your family protection*

Please Call **Jeeva Samithamby**  
**416-294-4855**

**Life Insurance**  
**Term Insurance**  
**Mortgage Insurance**  
**Non-medical Insurance**  
**Critical illness Insurance**  
 (Tax free lump sum payment)  
**Disability Insurance**  
 (Income protection monthly or daily benefit)  
**Health Benefit Insurance**  
**Travel & Visitors Insurance**  
**R.R.S.P Loan & Investment**  
 (In segregated funds)  
**RESP for your kid's education**

ஆயட்காப்புறுதி  
 தவணைக்காப்புறுதி  
 வீட்டு அடமான காப்புறுதி  
 மருத்துவ பரிசோதனையற்ற காப்புறுதி  
 கொடிய நோய்களினால் பாதிப்புறும்  
 போது மொத்த தொகையும் கிடைக்கும்  
 சுகயீனம் அடையும் போது  
 வருமான இழப்பீடு  
 மருத்துவ உதவி திட்ட காப்புறுதி  
 வீடுமுறை & பிரயாணக் காப்புறுதி  
 ஒய்வுதிய சேமிப்புத்திட்டம்  
 உங்கள் குழந்தைகளின் எதிர்கால  
 கல்விக்கான சேமிப்புத்திட்டம்

இவைகளை 10 திற்கு மேற்பட்ட முன்னணி  
 நிறுவனங்களின் மூலம் பதிவு செய்து தருகிறார்  
 மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

**ஜீவா சாமித்தம்பி 416-294-4855**



**Jeeva Samithamby**  
Broker  
**416-294-4855**





## LIVE A LIFE THAT MATTERS:

Ready or not, some day it will all come to an end.

There will be no more sunrises, no minutes, hours or days.

All the things you collected, whether treasured or forgotten, will pass to someone else.

Your wealth, fame and temporal power will shrivel to irrelevance,

It will not matter what you owned or what you were owed.

Your grudges, resentments, frustrations, and jealousies will finally disappear.

So, too , your hopes, ambitions, plans, and to-do lists will expire.

The wins and losses that once seemed so important will fade away.

It won't matter where you come from, or on what side of tracks you lived, at the end.

It won't matter whether you were beautiful or brilliant.

Even your gender and skin color will be irrelevant.

So what will matter?. How will the value of your days be measured?.

What will matter is not what you bought, but what you built; not what you got, but what you gave.

What will matter is not your success, but your significance.

What will matter is not what you learned, but what you taught.

What will matter is every act of Integrity , Compassion, Courage or Sacrifice that enriched or encouraged others to emulate your example.

What will matter is not your competence, but your character.

What will matter is not how many people you knew, but how many will feel a lasting loss when you're gone.

What will matter is not your memories, but the memories that live in those who loved you.

What will matter is how long you will be remembered, by whom and for what.

What will matter is not your promises, but how you respect your promises.

Living a life that matters doesn't happen by accident. It's not a matter of circumstance, but of choice

“You are born to this world to do some good and not to pass your days idleness. If you are useless then you are a burden to this world. You must always think of rising higher in goodness, wisdom and not to seek happiness by disturbing and deceiving others. Man is the noblest living being. You will be abusing the privilege you have attained if you are not worthy of the cause for which your merits have given you this high place.”

Choose to live a life that matters.

**Compiled by: P.Pathmanathan**



நோவேலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையூடி வாழை - 2008

# AXIS AROGYA PHARMACY

5200 FINCH AVE EAST #111, SCARBOROUGH, M1S 4Z4

## AXIS ஆரோக்யா பார்மசி

FINCH & MIDDLEFIELD சந்திப்பில்

Tel: 416. 840. 0007      Fax: 416.840.0008

“நோய் நாடு நோய் முதல் நாடு அது தனிக்கும் வாய்நாடு வாய்ப்பச் செயல்”

- என்பது தீருக்குறள்

தமிழர் மத்தியில் தமிழ் மருந்தாளரின் புதிய மருந்தகம்:  
AXIS ஆரோக்யா பார்மசி

- நீங்கள் உபயோகிக்கும் மருந்துகள், அவற்றின் செயற்பாடுகள் பற்றியும், உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமான விபரங்கள் பற்றியும், தெளிவான விளக்கங்களை என்னுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்துரையாடிப் பெற்றுக்கொள்ளலாம்.
- முதியோர் மற்றும் சமூகநல் உதவியில் இருப்போரிடமிருந்து \$ 2.00 அறவிடப்படமாட்டாது
- வயோதிபர்கள் மற்றும் உதவியறவர்கள் தாமே உபயோகிக்கும் வகையில் மருந்துகளை “COMPLIANCE or BLISTER PACKGING” செய்து கொடுக்கப்படும்.
- தங்களுக்குத் தேவையாயின் இலவச விரியோகமும் செய்து தருவோம்.
- மருந்தகத்தில் இரத்த அமுத்தம் சிபிபார்க்கும் கருவியையும் இலவசமாக உபயோகிக்கலாம். (FREE BLOOD PRESSURE MONITOING)
- GLUCOMETER STRIPS வாங்கினால், GLUCOMETER இலவசமாக தருவோம். அத்துடன் உபயோகிக்கும் விதத்தினையும் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.
- மருந்துச் சீட்டின்றி பெற்றுக்கொள்ளக் கூடிய மருந்துகளை என்னுடன் தமிழில் கலந்தாலோசித்துப் பெற்றுக் கொள்ளலாம்..
- மருந்தக நேரம் முழுவதும் தமிழ் மருந்தாளரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள அழையுங்கள்:

வெ. கார்த்திகேயன் (கார்த்திக்)  
மருந்தாளர்

(Pharmacist / Owner)

416-840-0007



விரைவான சேவை! நிறைவான சேவை!! தரமான சேவை!!!

உங்கள் ஆரோக்கியமே எங்கள் நோக்கம்



## தெரிந்து கொள்ளுங்கள்

ஆய கலைகழிப்பத்து நான்கினையும்  
 மேய உணர்விற்கு மென்னம்மை - தூய  
 உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தினுள்ளே  
 இருப்பளிங்கு வாராதிடர்

இதோ அந்த அறுபத்தினான்கு கலைகளும் விளக்கங்களும்.

- |     |                    |   |                                   |
|-----|--------------------|---|-----------------------------------|
| 01. | எழுத்தியல்புக் கலை | - | அச்சரிலக்கணம்                     |
| 02. | விகிதக்கலை         | - | எழுத்து, ஞானம் சம்பந்தப்பட்டது    |
| 03. | கணிதக்கலை          | - | எண் சம்மந்தப்பட்டது               |
| 04. | வேதம்              | - | கடவுள் சம்மந்தப்பட்டது            |
| 05. | புராண இதிகாசம்     | - | புண்ணியக்கதைத் தொகுப்பு           |
| 06. | வியாக்ரணம்         | - | இலக்கணம் சம்மந்தப்பட்டது          |
| 07. | ஜோதிட சாஸ்திரம்    | - | வானியல் கிரகங்கள் சம்மந்தப்பட்டது |
| 08. | தர்ம சாஸ்திரம்     | - | தர்ம நெறிகள் பற்றியது             |
| 09. | நீதி சாஸ்திரம்     | - | நீதி நெறிகள் பற்றியது             |
| 10. | யோக சாஸ்திரம்      | - | யோகப்பியாசம் பற்றியது             |
| 11. | மந்திர சாஸ்திரம்   | - | மாந்திரிகம் பற்றியது              |
| 12. | சகுண சாஸ்திரம்     | - | நிமிர்த்தம் சம்மந்தப்பட்டது       |
| 13. | சிற்ப சாஸ்திரம்    | - | சிற்ப கலை சம்மந்தமானது            |
| 14. | வைத்திய சாஸ்திரம்  | - | மருத்துவம் சம்மதமானது             |
| 15. | உருவ சாஸ்திரம்     | - | உடல்கூறுகள் சம்மந்தப்பட்டது       |
| 16. | ஸ்பதப் பிரம்மம்    | - | ஒலிக்குறி சப்தம் சம்மந்தமானது     |
| 17. | காவியம்            | - | காப்பியங்கள்                      |
| 18. | அலங்காரம்          | - | அழகுகலை சம்மந்தமானது              |
| 19. | மதுரபாஷணம்         | - | பேச்சக்கலை சம்மந்தமானது           |
| 20. | நாடககலை            | - | கூத்து சம்மந்தப்பட்டது            |
| 21. | நிருக்தம்          | - | நடனம் சம்மந்தப்பட்டது             |
| 22. | மதுரகானம்          | - | வீணை                              |
| 23. | வேணுகான சாஸ்திரம்  | - | புல்லாங்குழல்                     |
| 24. | மத்தள சாஸ்திரம்    | - | மிருதங்கம்                        |
| 25. | தாள சாஸ்திரம்      | - | உபஅிசை சம்மந்தப்பட்டது            |
| 26. | கீர்த்தனம்         | - | இசை சம்மந்தப்பட்டது               |
| 27. | அஸ்திர ஸ்தம்பனம்   | - | வில்வித்தை சம்மந்தப்பட்டது        |
| 28. | கட்க ஸ்தம்பனம்     | - | வாள் வித்தை                       |
| 29. | சங்கிராம இலக்கணம்  | - | போர் வித்தை                       |
| 30. | மல்யுத்தம்         | - | மற்போர் முறை                      |



31.	ரத பரிதசை	-	தேர் ஏற்றும்
32.	கஜ பரிதசை	-	யானை ஏற்றும்
33.	அஸ்வ பரிதசை	-	குதிரை ஏற்றும்
34.	ரத்தின பரிதசை	-	ரத்தினகல் தேர்வு சம்மந்தப்பட்டது
35.	கனக பரிதசை	-	பொன்மாற்று சம்மந்தப்பட்டது
36.	பூமி பரிதசை	-	மண்வளத் தேர்வு சம்மந்தப்பட்டது
37.	மதன சாஸ்திரம்	-	காமகலை ரகசியம்
38.	கந்தர்வ வாதம்	-	கந்தவர்களைப் பற்றிய ரகசியம்
39.	பைபீல வாதம்	-	விலங்குகளின் மொழி பரிபாசை பற்றியது
40.	தாது வாதம்	-	நாடி சம்மந்தப்பட்டது
41.	கவுத்துவ வாதம்	-	துன்பத்தை இன்பமாக்கும் ரகசியம்
42.	ரச வாதம்	-	உலோகங்களை தங்கமாக்கும் கலை
43.	காருட சாஸ்திரம்	-	மந்திரத்தால் விஷத்தை அகற்றுதல்
44.	நஷ்ட பிரசன்னம்	-	ஜோதிடத்தினால் இழப்புகள் பற்றி கூறுதல்
45.	முட்டி சாஸ்திரம்	-	ஜோதிடத்தினால் களவுபோன பொருட்கள் பற்றி கூறுதல்
46.	அவஸ்தை பிரயோகம்	-	ஆன்மாவை அடக்குதல்
47.	இந்திர ஜாலம்	-	வர்ணஜால வித்தை
48.	மகேந்திர ஜாலம்	-	மாயா ஜால வித்தை (மாஜிக்)
49.	ஆகர்ஷணம்	-	உயிர், ஜடப் பொருட்களை அருகில் வரச்செய்யும் கலை
50.	உச்சாடனம்	-	தேவையற்றவைகளை அகற்றுதல்
51.	வித்வேஷணம்	-	பகையை மூட்டிவிடல்
52.	மோகணம்	-	மயக்குதல்
53.	வசீகரணம்	-	வசப்படுத்துதல் (வசியம்)
54.	ஆகாய பிரவேசம்	-	விண்ணில் பறக்கும் கலை
55.	பாகாயப் பிரவேசம்	-	கூடுவிட்டு கூடுபாடும் கலை
56.	ஆகாயகமணம்	-	அண்டவெளியில் நடத்தல்
57.	அதிருசியம்	-	தன்னை பிற்கண்களுக்கு தெரியாது மறைத்தல்
58.	அக்னிஸ்தம்பனம்	-	தீச்வாலைக்குள் நடத்தல்
59.	ஜல ஸ்தம்பனம்	-	நீரின் மேல் நடத்தல்
60.	வாயு ஸ்தம்பனம்	-	காற்றை கட்டுதல்
61.	வாக்கு ஸ்தம்பனம்	-	வாயைக் கட்டுதல் (மாந்தீரிக முறை)
62.	சுக்கில ஸ்தம்பனம்	-	இந்திரியம் (விந்து கட்டுதல்)
63.	கன்ன ஸ்தம்பனம்	-	பொருட்களை பிற கண்களுக்கு மறைத்தல்
64.	திருஷ்டி ஸ்தம்பனம்	-	கண்கட்டு வித்தை

(குறிப்பு: காலம் சென்ற நீண்ட வித்வான் எம். எஸ். அந்தோனிப்பிள்ளை அவர்களின் குறிப்பேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.)

## வாழையடி வாழை-2007





நாவேலி நலன்பூர் சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

# வீரர் கேற்றைங் VEERAR TAKE OUT & CATERING

- **Birthday**
- **Anniversary Parties**
- **Wedding**
- **Anthiyedi**
- **Puberty & All special Events**

வீரர்ன் புதிய அட்சம் காலை 8 மணி முதல்  
கோப்பிடன் வடையும்



**416-299-4541**

**5790 Sheppard Avenue East., Unit-3  
Scarborough, Ontario, M1B 5J7**



## கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் சுருக்கமான ஒரு பார்வை....

இப்பாடசாலை நீர்வேலிக் கிராமத்தில் கரந்தன் சந்தியில் இராசவீதியின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலை அமைந்துள்ள காணியை திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் அன்பளிப்பாக வழங்கியமையால் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று அழைக்கப் படுகின்றது. இப்பாடசாலை 08.01.1979 இல் 20 மாணவர்களுடனும் 1 ஆசிரியருடனும் ஆரம்பிக்கப் பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபராக திரு.ம.க.நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

1979.03.30 இல் பெற்றார் ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கென 15.11.1978 இல் அத்திபாரமிடப்பட்ட 20' x 60' அளவுடைய முதலாவது நிரந்தரக் கட்டடம் 20.06.1979 இல் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது. திரு.ம.க.நடராஜா அவர்கள் 28.06.1979 இல் ஓய்வு பெற்றுச் செல்ல, பாடசாலையின் பதில் அதிபராக, அப்போது ஆசிரியராகக் கடமையாற்றிய திரு கு.சண்முகநாதன் அவர்கள் பொறுப்பேற்று 26.09.1979 வரை சேவையாற்றினார்கள். 27.09.1979 இல் திரு.செ.நமசிவாயம் அவர்கள் பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டார்கள். 23.09.1982 இல் பாடசாலைக்கென வடக்குப் புறமாக மேலும் ஒரு காணி கொள்வனவு செய்யப்பட்டது. 1983 இல் மாணவர்களுக்கு குடிநீர் தேவை கருதி கிணறு அமைக்கப்பட்டது. திரு. செ.நமசிவாயம் அவர்கள் 12.07.1985 இல் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் உப அதிபராக இருந்த திரு. கு. சண்முகநாதன் அவர்கள் பாடசாலையின் அதிபராக 13.07.1985 இல் நியமிக்கப்பட்டார்கள்.

தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றுவந்த இப்பாடசாலையில் 1986 இல் தரம் 6 உம், 1987 இல் தரம் 7 உம், 1988 இல் தரம் 8 உம் ஆரம்பிக்கப்பட்டது 1986 இல் மேலும் ஒரு 20' x 60' அளவுடைய புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. அத்தோடு 1986 இல் பாடசாலையின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியும் நடாத்தப்பட்டது.

திரு கு.சண்முகநாதன் அவர்கள் 31.01.1990 இல் ஓய்வுபெற்றுச் செல்ல பிரதி அதிபராகவிருந்த திருமதி. பூ.கந்தசாமி அவர்கள் 01.02.1990 தொடக்கம் 14.02.1990 வரை பதில் அதிபராகக் கடமையாற்றினார்கள். திரு.கு.பூபாலசிங்கம் அவர்கள் 15.02.1990 இல் அதிபராகக் கடமையேற்று 28.02.1990 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார்கள். தொடர்ந்து ஆசிரியர் திரு.அ.ச.அருமை நாதன் அவர்கள் 01.03.1990 தொடக்கம் 13.03.1990 வரை பாடசாலையைப் பொறுப்பேற்று பதில் அதிபராகக் கடமையாற்றினார்கள்.

14.03.1990 இல் புதிய அதிபராக திரு.செ.வினாயகமூர்த்தி அவர்கள் பாடசாலையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். 1999 இல் தெழுகுப்புறமாக புதிய காணி கொள்வனவு செய்யப்பட்டது. 25.10.2000 இல் திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் மேலும் ஒரு காணித்துண்டை பாடசாலைக்கு வழங்கினார்கள்.



திரு.செ.வினாயகமுர்த்தி அவர்கள் 31.05.2001 இல் ஓய்வு பெற்றுச் செல்ல திரு.சீ.சிவ நேசன் அவர்கள் 01.06.2001 இல் பாடசாலையின் அதிபர் பதவியினை ஏற்றுக் கொண்டார்கள். பாடசாலைக் காணியில் தெற்குப்புறமாக 25' x 90' அளவுடைய 8 வகுப்பறைகளைக் கொண்ட மாடிக் கட்டடம் நிறுவப்பெற்று அது பாவனைக்கு திறந்துவிடப்பட்டது. மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டதுடன் பாடசாலையானது புதுப் பொலிவு பெற்று கம்பீரமாக காட்சி தருகின்றது.

திரு.சீ.சிவநேசன் அவர்கள் 14.11.2007 இல் இடமாற்றும் பெற்றுச் செல்ல 15.11.2007 தொடக்கம் பாடசாலையின் புதிய அதிபராக திரு.கு.வாகீசன் அவர்கள் கடமையினை ஏற்றுக் கொண்டார்கள். பாடசாலையின் தெற்குப்புற வீதியில் பாடசாலைக்கான பிரதான வாயில் அமைக்கப்பெற்று அது பாவனைக்காக 24.01.2008 அன்று திறக்கப்பட்டது. தற்போது பாடசாலைக்கான பெயர் வளைவும் அமைக்கப்பெற்று வருகின்றது. இவற்றை அன்பளிப்பாக வழங்கிய திரு வ.பாலசிங்கம் மற்றும் திரு சி.மகாலிங்கம் ஆகியோரது சேவை மதிக்கப்பட வேண்டும்.

நீர்வேலிப் பிரதேசத்தில் கூடியளவு மாணவர்களை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைய வைத்தும், தரம் 9 மாகாணமட்டப் பரிட்சைப் பெறுபோறுகளின் அடிப்படையில் கோட்ட மட்டத்தில் முதல்தரமாகவும் திகழும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமானது இப்பிரதேசத்தில் ஒர் முன்னணி ஆரம்பப் பாடசாலையாகத் திகழ்வதால், இப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.

பாடசாலையின் எதிர்காலத் தேவைகள்:

- 1) பாடசாலைக்கு உள்ளாக மின்னினைப்பு பூர்த்தி செய்யப்படல்
- 2) குழாய் நீர் விநியோகம் விரிவாக்கப்படல்
- 3) பாடசாலைக் கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதலும் காட்சிப்படங்கள் வரைதலும்.
- 4) விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்படல்
- 5) கண்ணி கொள்வனவு செய்தல்
- 6) விளையாட்டு மைதானம் அமைத்தல்
- 7) புதிய மாடிக்கட்டட வகுப்பறைத் தொகுதி அமைத்தல்
- 8) பாடசாலைக்கு சுற்றுமதில் அமைத்தல்

நன்றி: நீர்வேலி இணையம்



பாடசாலையின் முன்புறத் தோற்றும்




நீர்வேலி நலன்புரி சங்கம் - கன்டா ஆதரவில் அமைக்கப்பட்ட  
சிறுவர் பூங்கா



நீவ்வெலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008



# DR. ILLANGO & ASSOCIATES

## ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



### SCARBOROUGH

3852 Finch Ave. East,  
Suite 204 & 303  
Scarborough, ON.  
Tel: 416 292 7004

### MISSISSAUGA

3025 Hurontario St.,  
Unit 102  
Mississauga, ON  
Tel: 905 270 7844



நீரியவேலி நலம்புரி சங்கம் - கனடா

வாழையூடி வாழை - 2008

# அனந்த பைரவி

## ANNANTHABAIRAVI

மங்கள ராகம் உங்கள் கலை வீழக்களில் இனிய ராகம்  
மீட்டிட மிகவும் துல்லியமான ஒலியமைப்பற்கு பலர்னதும்  
பாராட்டுகளை பெற்ற கண்ணனை அளையுங்கள்

**Home: 905-415-1174 Cell: 416-330-1174**

தீருமணம், பிறந்ததன் வீழா மற்றும் எந்த நிகழ்வுகளுக்கும்



DJ Service  
Dry Ice Smoke  
Laser Light  
Bubble Spray



மற்றும் கர்யோக்க இசையில் பாடுவதற்கும் அளையுங்கள்

**DJ SATHIYA 647-618-1174**

**Professional digital  
stage sound services,  
dj and lighting services for  
all your wonderful memorable occasions**

**Web site: [www.annanthabairavi.piczo.com](http://www.annanthabairavi.piczo.com)**

**“என்றும் என் உயிர்த் தலைவன் வழி”**



## மறக்க முடியுமா?

நீர்வேலி மிக அழகான கிராமம். யாழ்குடா நாட்டின் மத்தியில் நகருக்கு ஆறு மைல் வடக்கே பருத்தித்துறை வீதி அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. நீர்வெளம் நிரம்பியதால் நீர்வேலியானதோ அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் நீர்மை நிறைந்தவர்களாக வாழ்ந்ததால் நீர்வேலியானதோ என்று பலரும் கேட்பதுண்டு.

எமது கிராமத்தில் பாடசாலைகள், கூட்டுறவுச்சங்கங்கள், தொழிற்சாலைகள், ஆலயங்கள், மாதர் சங்கங்கள், ஐக்கிய நானைய சங்கங்கள், பாலர் பகல் விடுதி, சன சமூக நிலையங்கள் என்பன மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுடன் அவர்களை இணைக்கும் ஒரு சாதனமாகவும் இருந்து பணியாற்றி எமது ஊருக்கு புகழ் சேர்த்துக் கொண்டு இருக்கின்றன.

### கல்வி வளர்ச்சி :

நீர்வேலி மக்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இங்குள்ள பல பாடசாலைகளில் கல்வி பயின்ற மாணவர்கள் தற்போது உள்ளாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் உயர் பதவிகள் வகித்து எமது கிராமத்துக்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எமது மாணவ காலம் மற்கக முடியாதவை. எமது காலத்தில் (1960ம் ஆண்டுகளில்) கல்லூரி அதிபர்களாக இருந்த திரு. V.G. சம்பந்தன், திரு. S. சிறினிவாசன், திரு. K. இராசரத்தினம் ஆகியோர் அத்தியார் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்கள். இவர்களது தன்னிலம் கருதாத சேவைகள் என்றும் மறக்க முடியாதவை.

அங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து சேவை செய்தவர்கள். இவர்களில் முக்கியமாக திருவாளர்கள் செ. நடராசா J.P., மு இரத்தினம், T. வேலுப்பிள்ளை, அ. பாலசுப்பிரமணியம், திருமதி. பாலசுப்பிரமணியம், க. அருணாசலம் (உப அதிபர்), சி. தர்மலிங்கம், இ. சிதம்பரப்பிள்ளை, க. இராசதுரை, S.K. கந்தையா, திருமதி வேதவல்லி கந்தையா, பண்டிதை திருமதி சத்தியதேவி துரைசிங்கம், முத்துவினங்கம் ரீச்சர், முருகேசம்பிள்ளை ரீச்சர், தம்பிப்பிள்ளை மாஸ்டர், I.S. சண்முகநாதன், பொ. செல்வரத்தினம் போன்றோ ரது சேவைகள் எமது உள்ளத்தில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளன.

எமது கிராமத்தில் பிறந்த ஆசிரியர்களில் திரு. க. ந. பஞ்சாட்சரம் அவர்களின் சேவை எமது கிராமத்தில் மட்டுமன்றி, யாழ்குடா நாடு முழுவதும் பரந்துபட்ட சேவையாக இருப்பதை நாங்கள் அறி வோம். அவரது ஆழந்த ஆங்கில அறிவு அவருக்கு புகழ் தந்ததுடன் எமது கிராமத்துக்கும் பெருமையைத் தந்ததை நான் உணர்ந்து இருக்கின்றேன். பல்கலைக்கழகத்தில் என்னுடன் பயின்ற சக மாணவர்கள், நீர்வேலி ஆங்கில ஆசிரியரின் பெருமையை எடுத்துக் கூறியதை மறக்க முடியாது. கன்டாவில் கூட அவரிடம் கல்வி பயின்ற அவரது பழைய மாணவர்கள் அவரிடம் கொண்டுள்ள உயர்ந்த மதிப்பைக் கண்டு நான் வியந்தது உண்டு. அவர் சேவை தொடர எமது வாழ்ந்துக்கள்!

எமது ஊரில் பிறந்த பிரபல எழுத்தாளர் நீரவை பொன்னையாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. கூர்மையான சிந்தனை உள்ள இவரது நாவல்கள் பலராலும் போற்றப்பட்டன. தான் கண்ட வற்றை, தனது அனுபவ வாயிலாக உணர்ந்தவற்றை அப்படியே எழுத்து வடிவாக தந்தவர் திரு. பொன்னையா அவர்கள். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவர் தனது படைப்புக்களால் எமது ஊருக்குப் பெருமை தேடித்தந்தவர். இவரது சேவைகளை நாம் என்றும் மறக்க முடியாது.

எமது கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் இ. முருகையா பல கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி தனது திறமையினால் நீர்வேலிக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். இவரது கட்டுரைகளினால் பயன்பெற்றவர்கள் பலர். இவர் எம் ஊர் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று உள்ளவர். அவரது சேவையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

திரு. E.K. சண்முகநாதன் அவர்கள் ஒரு பட்டதாரி. இவர் யாழ். மத்திய கல்லூரியில் அதிபராக பணி புரிந்தவர். நீர்வேலியில் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். பாலர் பகல் விடுதி சன சமூக நிலைய அபிவிருத்தியில் பெரும் பங்கு ஆற்றியவர். இவரது சேவை என்றும் மறக்க முடியாதவை.



நீவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

# N.K.S.DRAPERY & BLINDS LTD

கனடாவில் தமிழர்கள் மத்தியில் முதன்முதலாக  
ஆரம்பித்த பெருமையும் பல்லின மக்களின்  
பாராட்டையும், பற்பல விருதுகளையும் பெற்ற  
ஒரே ஒரு தமிழர் நிறுவனம்

## CUSTOM MADE

- \* VERTICAL BLINDS
- \* VENETIAN BLINDS
- \* ROLLER BLINDS
- \* DRAPERIES
- \* CURTAINS
- \* SHUTTERS



தொடர்புகளுக்கு: N.கேதா (KETH)

210 Silver Star Blvd, Unit #825  
Scarborough, ON.

**416-321-6420 or 416-738-3370**



## **கூட்டுறவு நாட்டு உயர்வு :**

எமது கிராமத்தில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் கூட்டுறவுத் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது சிறப்பானது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்தத்துடன் மக்கள் தமது அன்றாட வாழ்வுக்கு ஏற்ற பல வசதிகளை இச்சங்கங்களின் ஊடாகப் பெற்று நன்மை அடைந்து வருகின்றனர். இங்கு வாழுக்குலைச் சங்கம் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தியைச் சந்தைப்படுத்த பெரும்பங்கு ஆற்றி வருவதை நாம் மறக்க முடியாது. அத்துடன் காமாட்சி அம்பாள் தொழிற்சாலை இலங்கையில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் தரமான போருட்களை மக்களுக்கு விநியோகித்து வருவதை நாம் மறக்க முடியாது.

## **சமுதாய வளர்ச்சி :**

மக்களின் வாழ்வு முன்னேற்றம் அடையப் பலவிதமான உதவிகள் செய்வதற்கு, சமுதாய முன்னேற்கழகங்கள் சனசமூக நிலையம் என்பன பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. இங்குள்ள வாசிக சாலைகளில் பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் பெரும் தொண்டு ஆற்றி வருவதனை நாம் மறக்க முடியாது.

மாதர் சங்கம், ஜக்கிய நாணய சங்கம் போன்ற சங்கங்கள் இங்கு வாழ்ந்து வருகின்ற பெண்களுக்கு பெரும் தொண்டு ஆற்றி வருகின்றன. இங்கு திருமதி வேதவல்லி கந்தையா அவர்களின் சேவை பெண்களின் நலத்தில் அவர் கொண்ட அக்கறை பெரிதும் மதிக்கப்பட வேண்டிய விடயம். இவரது சேவையில் ஏற்பட்ட விழிப்புணர்வு அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள், கலை நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட வளர்ச்சி, குறுநாடகங்கள், நடனப் பயிற்சிகள் என்பன என்றும் மறக்க முடியாதவை.

## **சமய வளர்ச்சி :**

சமயம் மக்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அம்சம். சமயநம்பிக்கை மிக்க பலம் வாய்ந்தது. இது மக்களின் வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது. இந்தப் பணியில், எமது கிராமத்தில் மூன்று பெரிய ஆலயங்களும் ஆங்காங்கே பல சிறிய ஆலயங்களும் அமைந்து மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டி வருகின்றன. இங்கு நாம் முக்கியமாக மதிப்புக்குரிய ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதரின் சேவையை மறக்க முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்கு இவர் பெரும் தொண்டாற்றி உள்ளார். இங்குள்ள ஆலயங்களில் சமயத்தொண்டு ஆற்றி வந்த பிரதமகுரு பிரம்ம ஸ் இரா சேந்திரக்குருக்கள், சாம்ப சதாசிவக்குருக்கள், பிச்சாடனக் குருக்கள் போன்றோரது சமயத் தொண்டு கள் என்றும் மறக்க முடியாதவை. இவற்றுக்கிடையில், பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதர் நீ. சி. முருகேச, வே. கனகரத்தினம் J.P., பண்டிதர் செ. துரைசிங்கம் தலைமை ஆசிரியர், செ நடராசா J.P., ஆசிரியர் க. இராசதுரை, ஆசிரியர் த. வேலுப்பிள்ளை ஆசிரியர் மூ. இரத்தினம், ஆசிரியர் வே. தம்பையா போன்றவர்கள் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள். தொடர்ந்தும் எமது கிராமத்தில் சமயப்பணி வளரத் தொண்டு ஆற்றி வரும் அனைவரையும் போற்றி அவர்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

## **புலம் பெயர்ந்த மக்கள் கடமை :**

பல காரணங்களினால் எமது ஊர் மக்கள் பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்கு இருந்தாலும், எமது கிராம அபி விருத்தியில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அங்கு பல தேவைகள் உள்ளன. தற் போதைய போர்ச் சூழலினால் அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் நம் மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும். மக்களுக்குச் சுகமான, அமைதியான சகவாழ்வு கிடைக்க வேண்டும். அங்கு வாழும் மக்களுக்கு தேவையானவற்றை அளிப்பதற்கு நாம் எம்மைத்தயார் படுத்திக் கொள்ள வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற நாம் எமது பிள்ளைகளுக்கு எமது கிராமத்தின் நிலைமைகளை எடுத்து விளக்க வேண்டும். இங்குள்ள மாணவர்களுக்கும் அங்குள்ள மாணவர்சமுதாயத்துக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்த எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். இதனால் எதிர்காலத்திலும் எமது கிராம அபி விருத்தியில் எமது சிறார்களை ஈடுபடுத்தியவர்கள் என்ற பெருமை நமக்குச் சேருகின்றது. இது புலம் பெயர்ந்த ஒவ்வொருவரினதும் கடமையும் கூட. நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் எதனையும் சாதித்து விடலாம்.

“ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு”

- சிவலிங்கம் சின்னத்தம்பி -




நீவ்வெலி நலன்பூரி சங்கம் - கன்டா

வாழையடி வாழை - 2008

# KK CATERING

## தரமான அறுசலை உணவுகள்



You are about to taste a vast selection of authentic Sri Lankan cuisine, the way it's meant to be cooked with a variety of herbs and spices unique to Sri Lanka.



**Tasty Sri Lankan & Indian Dishes for all your functions**

**PLEASE CONTACT PAUL  
TEL: 416-287-3398 CELL: 647-891-9184**



நீண்ட வேலை நலன்பூரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

"என்றும் பசுமை நிறைந்த உடன் மருக்கறி, மீன், இறைச்சி வகைகளில் ஓர் புரட்சி"

# NEW SPICELAND SUPER MARKET

## Fast, Friendly Efficient Service

உங்களுக்குத் தேவையான இலங்கை, இந்திய, கனேடிய உணவுப் பொருட்களையும்  
மற்றும் உடன் மருக்கறி, இறைச்சி, மீன் வகைகளையும் பெற்றுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்.

பூஜைக்கான பொருட்கள் வேண்டுமா? அவையுமண்டு.



**5790 Sheppard Ave. E., Unit 4 & 5,  
Scarborough, ON Tel: 416-292-9769**

## ஊரோடு உறவாடும் உங்கள் நன்பன்



**Jay Nadarajah**  
*Insurance Advisor*

**Direct: 416 558 2551**

Email: nadarajahj@gmail.com

- Critical Illness Insurance
- Disability Insurance
- Dental & Drugs Insurance
- Travel Insurance
- Non-Medical Insurance
- Mortgage Insurance
- Life Insurance Products
- RRSP'S & Investments
- RESP - Education Saving Plan
- Final Expense Products

### RESP

- If you want to benefits from the government grant for this year
- We paid highest return last eleven years in a row

**MEGA**  
Financial Group  
PH 28 - 4168 Finch Ave. E.  
Scarborough ON. M1S 5H6  
Web: [www.megafinancial.ca](http://www.megafinancial.ca)

INDUSTRIELLE ALLIANCE  
ASSURANCES ET SERVICES FINANCIERS INC.

TRANSAMERICA

Canada Life®

Manulife Financial

U  
Unity Life of Canada

Canada  
Pension  
Plan

INBIRE FINANCIAL GROUP®

RBC  
Insurance

UL  
Mutual



## இனம் தெரியாத ஒருவனின் உள்ளத்திலிருந்து.....

நான் என் அப்பா, அம்மாவிற்கு ஒரே மகன், ஆனால் எனக்கு அப்பாவை ஞாபகம் இல்லை. அம்மா தான் எனக்கு அப்பாவும், அம்மாவும். இப்படியே சிறு வயதில் இருந்து வாழ்ந்து வரும் பொழுது....

என் அம்மாவைத் தெரிந்த நாளில் இருந்து அவவிற்கு ஒரு கண் இல்லை என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்தில் அது எனக்குப் புதுமையாக இருந்தது. போகப் போக ஒரு விருப்பம் இல்லாத தன்மையை உணர்ந்தேன். 5ஆம் ஆண்டுக்கு உட்பட்ட பாடசாலையில் படித்து முடிந்து 6ஆம் ஆண்டுக்கு அருகில் உள்ள உயர் பாடசாலைக்கு அம்மா என்னைச் சேர்த்து விட்டார்.

அதே பாடசாலையில் எனது அம்மா சமையல்காரியாகத் தொழில் புரிந்தார். அந்த வேலையின் மூலம் தனது செலவுகளையும், என்னுடைய வாழ்க்கைச் செலவுகளையும் சமாளித்து வருகிறார். அந்தப் பாடசாலையில் எனது அம்மாவையும், என்னையும் பார்த்து மாணவர்கள் அம்மாவிற்கு ஒரு கண் பார்வை இல்லை என்று கேளி செய்தார்கள். இந்த நிலமை மிகவும் மோசமாக வளர்ந்து எனக்கு மிகவும் வெட்கத்தையும், கவலையையும் கொடுத்தது.

கொஞ்சம், கொஞ்சமாக அம்மாவுடன் பாடசாலை செல்வதை தவிர்த்து முன்பாகவே நான் தனியாகச் சென்று விடுவேன். அம்மா மிகவும் அன்புடன் என்னைக் கவனித்து வந்தார்கள். ஆனால் நான் அவர்களை எதிர்த்து பேச ஆரம்பித்தேன். பாடசாலைக்கு அல்லது பொது இடங்களுக்கு அம்மாவுடன் செல்வதை தவிர்த்துக் கொண்டேன்.

பின்பு ஒருநாள் பாடசாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் என் அம்மாவிற்கு சிறந்த சமையல்காரி எனும் பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெறுவதற்காக மேடை ஏறிய எனது அம்மா படியில் தடக்கி விழுந்து விட்டார். மாணவர்கள் குருட்டுச் சமையல்காரி எனக் கேளி செய்தார்கள். அன்று கூடுதலான மாணவர்கள் என்னையும் கேளி செய்தார்கள். நான் அம்மா மேல் கடும் ஆத்திரம் கொண்டேன். “என் இப்படிப் பிறந்தாய்” என்று அம்மாவைக் கேட்டேன். அதற்கு அம்மா எந்தப் பதிலும் கூறவில்லை.

நான் மிகவும் ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு ஒடிப்போக முயற்சி செய்தேன். ஆனால் எங்கு செல்வது என்று திண்டாடினேன். இப்படி இருக்கையில் உயர்தர பரிசீசயில் அதிகபுள்ளிகள் பெற்றுத் தலை நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அம்மா ஒருபக்கம் கவலையுடனும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியுடனும் என்னை வழி அனுப்பி வைத்தார்.

நான் பல்கலைக்கழகம் சென்ற நாட்களில் இருந்து அம்மாவுடன் தொடர்பு கொள்ளவும் இல்லை. நான் எங்கு இருக்கின்றேன் என்று தெரிவிக்கவும் இல்லை. பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் பெற்று நல்ல வேலையிலும் சேர்ந்து கொண்டேன். அங்கு படித்த சக மாணவியையும் காதலித்து மண்நுது கொண்டேன். இரு வரும் வேலை செய்தோம். எமக்கு என ஒரு வீடும் பெற்றோம். இரு பிள்ளைகளும் பிறந்தார்கள்.

ஒரு நாள் அம்மா தலைநகரில் உள்ள எனது வீட்டிற்கு வந்தார். வாசலில் விளையாடிக் கொண்டிருந்த எனது பிள்ளைகள் வயது முதிர்ந்த ஒரு பெண் தள்ளாடிக் கொண்டு ஓற்றைக் கண்ணுடன் தங்களை அனுகு வதைக் கண்டு கூச்சலிட்டு அமுதார்கள். அதனைப் பார்த்த நானும், எனது மனைவியும் ஆத்திரம் அடைந்து வரவேற்காமல் உடனே வெளியே போகுமாறு பணித்தோம். நான் எனது மனைவிற்கு இவர் யாரென்று தெரியாது என்று பொய் சொன்னேன். அம்மா உடனே தான் வீடு மாறி வந்துவிட்டதாக கூறிக் கொண்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று விட்டார். (அப்பொழுது தான் அவருக்குத் தெரியும் தனக்கு இரு பேர்ப் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று)

சில வருடங்கள் கழிந்தன. எனக்கு ஒருநாள் தீராத தலையிட வந்து பெரும் அவஸ்தைப்பட்டேன். எனது மனைவி எமது குடும்ப வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்றாள். வைத்தியர் மாத்திரைகள் தந்து என் கண்களை தனக்குத் தெரிந்த ஒரு கண் மருத்துவரிடம் காண்பிக்குமாறு சிபாரிசு செய்தார்.

அடுத்த நாள் நானும், எனது மனைவியும் கண் வைத்தியரைச் சென்று பார்த்தோம். கண் வைத்தியர் என் இரு கண்களில் ஒன்று மிகவும் மோசமடைந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து எனது முழு பெயர் மற்றும். எனது பூர்வீகம் (தாய், தந்தையர்) பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அப்போது நான் எனது பிறந்த ஊரையும், அப்பாவை எனக்கு ஞாபகம் இல்லை என்றும் அம்மாதான் என்னை வளர்த்தார் என்றும் கூறினேன். வைத்தியர் மிகவும் வியப்புடன் எங்களை ஒரு அறையில் இருக்குமாறு கூறிவிட்டு அவருடைய அறைக்குச் சென்று ஏற்றதாள பத்து, பதினெந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடி விட்டு வந்தார்.



வந்த வைத்தியர் என்னுடைய இரு கண்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதைத் தெரியுமா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உன் தாய்கு ஒரு கண் மட்டும் தான் இருக்கிறது என்றாயே அது ஏன் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றேன். உன் தந்தை எப்படி இறந்தார் என்று உனக்குத் தெரியுமா? என்றார். அதுவும் எனக்குத் தெரியாது என்றேன். வைத்தியர் பெரும் வியப்புடன் நீ உன் தாய் போல் ஒரு அம்மாவுக்கு மகனாய்ப் பிழக்க பெரும் புண்ணியம் செய்துள்ளாய் என்றார்.

எனக்கும், என் மனைவிக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அத்துடன் என் மனைவிக்கு எனக்கு யாரும் இல்லை என்றுதான் பொய் சொல்லியிருந்தேன். நாம் ஒருவரை ஒருவர் பார்க்க வைத்தியர் கூறினார், நான் கூறுவதைக் கேட்பதற்கு அமைதியாக மனதைத் தயார் செய்து கொள்ளுங்கள். உன் தாய் இதை உன்னிடம் கூறி இருப்பாள் என்று நினைத்தேன் என்று வைத்தியர் தொடங்கினார்.

நீ சிறு பாலகனாக இருக்கும் போது உன் தந்தை ஒரு நாள் தன்னுடன் உன்னையும் தனது வேலைத் தளத்திற்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் ஏற்பட்ட கார் விபத்து உன் தந்தை அந்த இடத்தில் உயிரை இழந்துடன், நீ ஒரு கண்ணையும் இழந்தாய். இதை அழிந்த உனது தாய் ஆழப் போனாள். இப்படிக் கவலையுடன் சில மாதங்கள் ஓடின. உனது உறவினர்கள் யாரும் உனக்கும், உனது அம்மாவிற்கும் உறு துணையளிக்க மறுத்தார்கள்.

உனது தாய் மிகவும் கவலை அடைந்து சில ஊர்களுக்கு அப்பால் உள்ள ஒரு உயர் பாடசாலையில் வேலைக்கு விண்ணப்பித்து அங்கு சமையல்காரியாக வேலையும் கிடைத்தது. அந்த வேலை மூலம் உன் தாய் உன்னையும், தன்னையும் காப்பாற்றி வந்தாள். இப்படி இருக்கையில் ஒற்றைக் கண்ணுடன் நீ வளர்வதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாராவது கண் தானம் செய்வார்களா என்று என்ன அனுகினாள். நான் எல்லா இடங்களுக்கும் விண்ணப்பம் செய்தேன். ஒரு சில வருடங்களுக்குள் யாரும் கண் தானம் செய் வதற்கு முன் வராததால் உனது தாய் தனது கண்களில் ஒன்றை உனக்கு மாற்றீடு செய்வதாக உறுதியுடன் முடிவு செய்தாள். நான் அதற்கான முயற்சிகளைச் செய்து ஆறு மாதங்களுக்குள் கடவுள் ஆசீர்வாதத்தால் அறுவைச் சிகிச்சை முடித்து நீ முன்பு போல் இரு கண்களாலும் இந்த உலகைப் பார்க்கத் தொடங்கினாய். அதைக் கண்ட உன் தாய் என்றும் இல்லாத அளவிற்கு ஆண்தம் அடைந்தாள். அதன் பின்பு இன்று தான் நான் உன்னைச் சந்திக்கிறேன். உனது அம்மா எப்படி இருக்கிறார்? என்றார். பதில் கூற முடியாது சிறுபிள்ளை போன்று ஒ...வென்று அழுதேன். வைத்தியரே நான் மாபெரும் தவறு இழைத்து விட்டேன். எனக்கு மன்னிப்புக் கிடையாது இவ் உலகில் என்று அழுது புலம்பினேன். ஆனால் வைத்தியர் என்னிடம், நீ அவளிடம் செல் அவள் உன்னை நிச்சயம் மன்னித்து ஏற்றுக் கொள்வாள் என்றார்.

அன்றே நானும் மனைவியும், எனது பிள்ளைகளுமாக எனது பிறந்த வீட்டிற்குச் சென்றோம். வீட்டில் யாரும் இல்லை. வீடு பாழடைந்து போய் இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்துப் பார்த்தோம். யாருக்குமே தெரியவில்லை. அம்மா வேலை செய்த பாடசாலைக்குச் சென்று விசாரித்தோம். அங்க அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. அவர் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் போனதாலும். உறவினர்கள் யாரும் இல்லாததாலும் அந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அவரை ஒரு அநாதை ஆச்சிரமத்தில் சேர்த்துள்ளதாகவும் அதன் விலாசத்தையும் தந்தார்கள்.

நாம் உடனே அந்த அநாதை ஆச்சிரமத்திற்கு சென்றோம். அங்குள்ள காரியாலயத்தில் பொறுப்பான வர்களை விசாரித்தோம். அவள் இருக்கும் அறையை அணுகும் போது தன் கண்ணை மகனுக்கு தானாகக் கொடுத்து அவர் மூலமாக உலகைப் பார்க்கும் சந்தர்ப்பம் அளித்த இந்தத் தாய்க்கு என் கடமையைச் செய்யா மல் மாபெரும் தவறு செய்து விட்டேன் என்று எனது இதயம் என்றும் இல்லாவாறு வேகமாகத் துடிப்பதையும், மார்கழி மாதக் குளிரிலும் எனது மேனி வியர்வையால் நனைந்ததையும் நான் மட்டுமன்றி அங்கிருந்த யாவரும் என்னைப் பார்த்தனர்.

எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்குத் தெரியம் கொடுத்தார்கள். நான் முகத்தைத் துடைத்துக் கொண்டு அறையின் கதவுகளை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். அங்கிருந்த கட்டில் ஒன்றில் எனது தாய் கூனிக் குறுகி மிகவும் இழைத்துப் போய்ப் படுத்திருந்தாள். எனக்குச் சில நிமிடங்கள் எடுத்தன அவளை அடையாளம் கண்டு கொள்ள. அம்மாவின் அருகில் சென்று அவளின் கைகளை வருடியபடி, “அம்மா” என்று அழைத்தேன். அவரோ அங்கு தன்னைப் பராமரிக்கும் தாதிகள் என்று நினைத்துக் கொண்டு தான் மாத்திரைகள் அருந்தி விட்டதாகப் பதிலளித்தாள். நான் மறுபடியும் நடுங்கிய குரலுடன் இது உனது மகன் வந்திருக்கிறேன் என்று கூறினேன். அவர் சங்று நிமிர்ந்து பார்த்தார். ஆனால் அவரால் என்னைப் பார்க்க முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் சிந்துவதை நான் உணர்ந்தேன். அம்மா கூறினார், “எனக்குத் தெரியும், நீ ஒருநாள் என்னைப் பார்க்க வருவாய் என்று”. நான் வெம்பி வெம்பி அழுது கொண்டு இந்த மகாபாவியை மன்னிக்குமாறு அவரின் கால்களைப் பற்றி மன்னிப்புக் கேட்டேன்.



எனது தாய், உள்ளம் கலங்காகே என்று என்னைத் தட்டிக் கொடுத்தாள். எனக்கு நான் அம்மாவுடன் சிறுவயதில் இருப்பது போன்ற நினைப்பு வந்தது. நான் எனது மனைவியையும், பிள்ளைகளையும் அறிமுகம் செய்தேன். அவர்கள் எனது அம்மாவைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். பின்பு அம்மாவின் அனுமதியுடன் காரி யாலயத்திற்குச் சென்று உள்ள பத்திரங்களை நிரப்பிவிட்டு அவரைச் சுக்கர நாற்காலியில் அமர்த்தி கொண்டு சென்று காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். எனக்குள் இருந்த பொதியை இநக்கி வைத்த மாதிரி ஒரு சுகம். தலைநகரில் உள்ள எமது கண் மாந்தீரீடு செய்த வைத்தியாரிடமே அம்மாவை அழைத்துச் சென்று காட்டினேன்.

வைத்தியர் தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார். சில மாதங்கள் ஆகி வருடமும் முடிந்தது. ஆனால் அம்மாவின் கண்ணில் எந்த முன்னேற்றமுமே இல்லை. நானும் எனது மனைவி பிள்ளைகள் எல்லோரும் அம்மாவில் மிகவும் அன்பாக நடந்தோம். ஆனால் விதி இரு வருடங்களிலேயே அவர் இறைவனாடி சேர்ந்தார்.

கதாசிரியரின் குறிப்பு:

“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்  
உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு”

அன்பார்ந்த வாசக உள்ளங்களே. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காலத்திற்குக் காலம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அதிலும் தமிழ் பண்பாட்டிலும் இந்து சமய முறைகளிலும் கடமை என்பது இன்றியமையாத ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது. வாழ்க்கை ஒரு சக்கரம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பெறும் பலா பலன்களை திருப்பி இன்னொரு சந்தர்ப்பத்தில் மீளிப்பதே கடமை என்பதாகும். வணக்கம்

அடியேன் நீர்வெலி  
திருநாவுக்கரசு

**FINE PRINT & GIFT**  
FOR ALL YOUR PRINTING NEEDS  
**416 264 1557**

*...Our heartiest congratulations on your success  
and our best wishes to Neervely Welfare Association - Canada...*



நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

•BUY •SELL •WHOLESALE •LEASING

347 Main St N. Markham

MG MOTORS  
USED CARS

905.472.7464

347 Main Street N, Markham  
info@mgmotors.ca

mgmotors.ca

Lexus Nissan Toyota Honda VW BMW Volvo Ford Chevrolet

16th Ave

Main Street Markham N

347

**BUY - SELL - WHOLESALE - LEASING**

**CHANDRAN**  
**(Ganesh Murugesu)**

**905-472-7464**

**தமிழர்கள் மத்தியில் பெருமையை  
பெற்ற நிறுவனம்**

**BUY  
SELL  
EASY!**



**MG Motors**

**347 Main Street, Markham, ON. L3P 1Z2**


**Tel: 416-616-4054 fax: 905-472-9897**

**Email: info@mgmotors.ca Web: mgmotors.ca**



# DR. RADHIKA NATGUNARAJAH

## Chiropractor



### ***SERVICES PROVIDED***

- Chiropractic
- physical therapy
- Massage therapy
- Acupuncture
- Orthotics and Orthopedic Shoes. (Dr. Logan's Office)

### ***SERVICES COVERED BY***

- Motor Vehicle Accidents
- WSIB
- Extended Health Insurance
- Cash

Chiropractic is a complementary and alternative health care profession which diagnoses and treats mechanical disorders of the spine and musculoskeletal system with the intention of affecting the nervous systems and improving health.

### **TWO LOCATIONS TO SERVE YOU**

**Dr. Lambotharan's Office**  
7-5637 Finch Avenue East  
Scarborough, Ontario  
M1B 2T9  
**Tel: 416-299-8100**

**Dr. Rajes Logan's office**  
5-7200 Markham Road  
Markham, Ontario  
L3S 3R7  
**Tel: 905-471-0450**



## 10 Words - The Most

The most selfish one-letter word	-	I	-	Avoid it
The most satisfying two-letter word	-	WE	-	Use it
The most poisonous three-letter word	-	EGO	-	Kill it
The most used four-letter word	-	LOVE	-	Value it
The most pleasing five-letter word	-	SMILE	-	Keep it
The fastest spreading six-letter word	-	RUMOUR	-	Ignore it
The hardest working seven-letter word	-	SUCCESS	-	Achieve it
The most enviable eight-letter word	-	JEALOUSY	-	Distance it
The most powerful nine-letter word	-	KNOWLEDGE	-	Acquire it
The most essential ten-letter word	-	CONFIDENCE	-	Trust it



## Three Things in life

Three things in life that once gone, never come back:

Time, Words & Opportunity

Three things in life that one should always have:

Hope, Peace & Honesty

Three things in life that are most valuable:

Love, Friends & Self-Confidence

Three things in life that are never certain:

Success, Dreams & Fortune

Three things in life that make a good person:

Sincerity, Hard Work & Compassion

Three things in life that can destroy a person:

Pride, Greed & Anger

Three things in life that can save a person:

God, Faith & Hope

Compiled by: P.Pathmanathan



நோவேலி நலன்பூர் சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

# 1 SJ AUTO



**Jegan/John**

**Complete Maintenance**



1 எஸ்ஜெ ஓட்டோ  
Complete Maintenance  
UNIT # 11 416 755-0010

11 1 SJ AUTO  
1 எஸ்ஜெ ஓட்டோ  
Complete Maintenance  
UNIT # 11  
416 755-0010

151 Nuntucket BLVD. Unit 11 Scarborough ON (Kennedy/Munham)  
Garage: 416 755 0010 - Cell: 647 281 7500

**உங்கள் சுகல தேவைகளையும் நிறைவு செய்ய**

**Foreign • Domestic**

**All Makes & Models**

- Engines • Air Conditioning • Transmissions
- Radiators • Batteries • Brakes • Tune-Ups
- Clutches • Computer Diagnostics

"Your One Stop  
Service Center"  
Full Service  
Shop



## ஓம்

# ஸ்ரீ சிவசக்தி சோதிட நிலையம்

### கனடா



- ◆ ஜெனன ஜாதகக் குறிப்பு எழுதுதல்
- ◆ தீருமணம் நீச்சயார்த்தம் செய்தல்
- ◆ தீருமணப் பொருத்தம் பார்த்தல்
- ◆ முஹார்த்த நாள் குறித்தல்
- ◆ சுபநேரம் கணித்தல்
- ◆ பலன் பார்த்தல்



1	2	3	4	5	6	7	8	9
A	B	C	D	E	U	O	F	
I	K	G	M	H	V	Z	P	
J	R	L	T	N	W			
Q		S		X				
Y								



**Aum**

**Sri Sivasakthi Sothida Nillaiam-Canada**

**K.M.T. RAJA**

**912-4175 LAWRENCE AVENUE EAST  
SCARBOROUGH, ONTARIO, M1E 4T7  
CANADA**

**416-282-2041**

**CELL: 647-229-2041 FAX: 416-282-9852**




நீவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# Tele Raj Videos

2006 அதிகாரகம்  
புது தெரிவு தொடர்பு  
பலவருட  
எவ்வளவுமின்றை  
படப்பிழப்பாளரை  
நடாண்கள்

“Wedding  
Birthdays  
“Puberty  
Ceremony  
“Stage  
Programs  
“All other”



Convert  
• DVD NTSC  
PAL

# K.RAJ

TEL: 905-470-5801 / 647-272-7242

Steeles & Brimley , Markham



நீலவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# SUVAIYAKAM

Dine In - Take Out & Catering

## சிவையகம் உணவுச்சேலை

உங்கள் தீருமனை வீழாக்கள்  
பிறந்ததின் வீழாக்கள் மற்றும்  
அனைத்து வீழைட வைபவங்களுக்கும்  
அறுகவை உணவுகளை ரூசித்து மகிழ்வும்,  
தாயகத்தின் சுவைகளை உண்டு மகிழ்வும்  
நாங்கள்.

## சிவையகம்

5000 பேருக்கு Catering செய்யும் வசதியுண்டு

சிற்றுக்குடி வதைகள்  
கடலை வடை  
உழுந்து வடை  
ஷோல்ஸ், பற்றீஸ்  
கட்டீட், சமோசா



பல்காடு வதைகள்  
பயிற்றும் பணியாறும்  
லட்டு, கேசரி, பகோடா  
கேக், றிச்கேக்  
மற்றும் தட்டு வடை

*Good Food..... Good Time*

நல்ல சாப்பாடு.... நல்ல நேரம்

தொடர்புகளுக்கு: பாலா, மாயா

Contact: *Bala, Maya*

Tel / Fax:

**416-491-8241**

Cell: 416-716-0543

Birchmount & Finch ல் அமைந்திருக்கும் சுவையகத்திற்கு  
வேறு எந்தக் கிளைகளும் கிடையாது.

**2950 Birchmount Rd, Unit# 3 & 4,  
Scarborough, Ontario**



## வீடு வாங்குபவர்களுக்கு கணேஷிய அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் திட்டங்கள்

வீடு, அது ஒருவரின் வாழ்வில் நிகழும் மிகப்பெரியதும், மிக முக்கியமானதொரு முதலீடாகும். அந்த கனவை அடைய கணேஷிய அரசாங்கமும், மாகாண அரசும் பல சலுகைத் திட்டங்களை வீடு வாங்குவோருக்கு அறிவித்துள்ளன. இதில் பல சலுகைத் திட்டங்கள் கனடாவில் முதன் முறையாக வீடுவாங்குவோருக்கும், மற்றையவை பொதுவாக வாங்கி, விற்போருக்கும் அடங்கும். வீடு வாங்குவோருக்கான திட்டங்கள்

### **1. CMHC Purchase Plan - Important Program**

ஒருவர் வீடு வாங்கும் போது அதில் உடனடியாகக் கட்டாய திருத்த வேலைகள் இருந்தால் அதை நீங்கள் Canadian Mortgage and Housing Corporation (CMHC) திட்டத்தின் மூலம் திருத்த வேலைக்கான பணத்தை உங்கள் வீட்டுக் கடனுடன் சேர்த்துப் பெற முடியும்.

இத்திட்டத்தின் மூலம் நீங்கள் வீடு திருத்த கடன் வாங்கும் போது, வேறு ஒரு இடத்தில் கூடிய வங்கி யில் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. திட்டத்தின் மூலம் ஒரே கடனை எடுத்து ஓவ்வொரு மாதமும், ஒரு கட்டணமாக செலுத்தலாம். மிகவும் குறைந்த வட்டியில் இந்த திருத்த வேலைக்கான கடன் கிடைக்கிறது.

இத்திட்டத்தின் பயனைப் பெற, நீங்கள் வாங்கும் வீட்டின் தொகை, மற்றும் திருத்த வேலைக்கான தொகையில் 5% முதலீடாக வைத்திருக்க வேண்டும். ஒரு அனுமதி பெற்ற வீடு திருத்தவரிடமிருந்து, தேவையான தொகையை எழுத்து மூலம் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த CMHC Purchase Plan Improvement Program பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள CMHC 416 221 2642 என்னும் இலக்கத்திற்க அமைப்பதன் மூலமோ அல்லது [www.ckhc.ca](http://www.ckhc.ca) இணையத்தளத்திலோ அறிந்து கொள்ளலாம்.

### **2. RRSP இல் வீடு வாங்குவோருக்கான திட்டம்**

இத்திட்டத்தின் மூலம் நீங்கள் \$20,000 வரை RRSP சேமிப்புத் திட்டத்தில் இருந்து வரி செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். கணவன் மனைவியாக இருவரும் சேர்த்து வீடுவாங்கும் போது, ஓவ்வொரும் \$20,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.

இச்சலுகையைப் பெற நீங்கள் கனடாவில் முதன் முதலாக வீடு வாங்குபவராக இருத்தல் வேண்டும். கடந்த 5 வருடத்திற்குள் வேறு வீடு வாங்கி விற்றிருந்தால் இச்சலுகையைப் பெற முடியாது. அல்லது நீங்கள் வைத்திருந்த வீட்டை விற்று 5 வருடத்திற்கு மேலாக இருந்தால் இந்த RRSP சேமிப்புத் திட்டத்தில் இருந்து வரி செலுத்தாமல் பணத்தைப் பெற முடியும்.

நீங்கள் RRSP சேமிப்புத் திட்டத்தில் எடுத்த பணத்தை 15 வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும், அல்லது நீங்கள் ஓவ்வொரு வருடமும் கட்ட வேண்டிய தொகை உங்கள் வருமானமாகக் கருதப்படும்.

### **3. 5% முதலீடு**

5% முதலீட்டுடன் (சொந்தப்பணம் அல்லது உறவினர் அன்பளிப்பு) ஒருவர் வீடு வாங்க கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வாங்குபவர் வீட்டின் மாதாந்த செலவை சமாளிக்கக் கூடியவராக அவருக்கு வருமானம் இருக்க வேண்டும்.

ஒருவர் வாங்கும் வீட்டின் தொகையில் 95% கடனை கடன் காப்புறுதியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது முதல்தரம் வீடுவாங்குபவருக்கும் மற்றவர்களுக்கும் அடங்கும்.

வீடுவாங்குபவர் வருமானத்தில் 32% வீட்டுக்கடன் கட்டப் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

25 வருடங்களில் கடனைக் கட்டி முடிக்க வேண்டும்.

### **4. GST New Housing Rebate**

நீங்கள் ஒரு புது வீடு வாங்கும் போது கட்டிய வரியின் ஒரு பகுதியை மீளப் பெற முடியும்.

இத்திட்டத்தின் சலுகைகளைப் பெற நீங்கள்....

★ புதிய வீடு அல்லது வீடு முழுவதுமாக திருத்தியமைக்கப்பட்ட வீடு வாங்கலாம்.

★ உங்கள் சொந்த வீட்டைத் திருத்தல் அல்லது அதே வீட்டைப் பெரிதாக்கலாம்.



நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# SAFETY TRUCK

TRAINING SCHOOL LTD.

## TRAINING & TRUCKING CLASSES A, D & Z

கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் Truck Driving  
பயிற்சி இடம் (SINCE 1994)

வாரத்தில் ஏழு நாட்களும் பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழ்மொழி மூலம் அனைத்துப்  
பயிற்சிகளும் தனித்தனியாகக்  
கொடுக்கப்படும்  
(One-on-one Training)

வேலை எடுப்பதற்கும் உதவிகளும்,  
ஆலோசனைகளும் வழங்கப்படும்.

The School approved by  
Ministry of Transportation  
& Education

We also accept Welfare &  
Unemployment Recipients

- ▼ 365 Learning Permit
- ▼ Log Books
- ▼ Air Brakes (Z)
- ▼ Dangerous Goods
- ▼ Border Crossing
- ▼ Defensive Driving Courses
- ▼ PDIC
- ▼ Training with loaded  
& unloaded truck

21 Years  
Canadian  
Experience  
With Trucks



சிறந்த பயிற்சி பெற அழையுங்கள்!

**YOGAN SOCKALINGAM**

TRUCK DRIVING போதனாசிரியர்

**(905) 793 9546 / (416) 616 5979**

Fax: (905) 793-6426

4wilkinson Road( 2nd Floor), Brampton, ON L6T 4M3

- ★ வீடு நெருப்பினால் அழிந்தால், அந்த இடத்தில் திருப்பிக் கட்டல் ஆகியவைகளால் GST இனை திருப்பப் பெற முடியும்.
- புதிய வீடு வாங்கியவராக இருந்தால் நீங்கள் கட்டிய GST தொகையில் 36% அல்லது ஆகக் கூடிய \$6300 டொலர்கள் திரும்பப் பெற்றுமுடியும்.

##### **5. Land Transfer Tax Rebate (நில வரிச்சலுகை)**

ஒருவர் வீடு வாங்கும் போது நிலவரி செலுத்த வேண்டும். முதன்முதலாக ஒருவர் புதிய வீட்டையோ அல்லது வேறு ஒரு வீட்டையோ வாங்கும் போது கட்டிய நிலவரியில் ஒரு பகுதியை மீளப் பெற முடியும். ஒன்றாரியோ மாகாணத்தில் இருந்து ஆகக்கூடிய \$2000 வரை நிலவரி மீளம் பெறலாம்.

ரொன்றோவில் \$3725 டொலர்கள் வரை மீளப் பெற முடியும்.

ஒன்றாரியோ மாகாணத்தின் நிலவரித்திட்டம்

- ★ ஒன்றாரியோவில் எங்கு வீடு வாங்கினாலும், வாங்குபவர் இவ்வரியை கட்ட வேண்டும்.
- ★ Dec.31, 2007க்குப்பிறகு Resale வீடு வாங்கியவர்கள் இச்சலுகையைப் பெற முடியும்.
- ★ முதன்முதலாக ஒரு புதிய வீட்டை Decmebr 13, 2007 முன் வாங்கியவர்களும் இச்சலுகையைப் பெறலாம்.

Toronto நிலவரித் திட்டம்

- ★ Toronto வில் வாங்கும் வீட்டுக்கு இவ்வரி அறவிடப்படும்.
- ★ ஒருவர் முதன் முதலாக வீடுவாங்கினால் \$3,725 வரை Toronto நிலவரி சலுகை பெறலாம்.

- அகிலன் சிவபாலசிங்கம் -

**நீர்வேல் கந்தசாமி  
கோயில்**



**நீர்வேல் அரசுகேசர்  
பிள்ளையார் கோயில்**





நோவேலி நலன்பூர் சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# TJ CHAIR RENTAL



**The TJ Chair Rental can supply Tables & Chairs to meet every level of need or elegance.**

# PARTY RENTALS



**உங்கள் சுகல வைபவங்களுக்கு தேவையான கத்ரை, மேசைகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ள**

**Call: Thievendran**

**Tel: 905-201-2958 Cell: 416-219-9476**



நோவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

The Definitive New Standard in Perfector Printing



RJ Multi  
Litho Inc.

It's almost a perfect world



*from pre-press to bindery, we will take care of your printing requirements  
with excellent quality and on time service at the right price*

RJ Multi Litho Inc., 2708 Coventry Road, Oakville, Ontario L6H 6R1  
• Tel: 905 829 0000 • Fax: 905 829 4849 • [www.rjmultilitho.com](http://www.rjmultilitho.com)

**MILAN** Bindery Service Inc.

3330 Ridgeway Drive, Unit 6, Mississauga, Ontario L5L 5Z9 - Phone: 905.820.6529 - Fax: 905.820.3085



நீவேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையாடி வாழை - 2008

# ENERGY CARPET CLEANING

## THE PROFESSIONAL

# CARPET CLEANING

Safe • Clean • Earth Friendly

- Carpet Cleaning
- Oriental Rugs
- Carpet Repair
- Leather Cleaning and Conditioning
- Upholstery & Fine Fabric Cleaning
- Pressure Washing
- Tile & Grout Cleaning
- Tile Repairs
- Pavers & Saltillos
- Stripping & Sealing

உங்கள் சகல தேவைகளையும் நீற்றவு செய்ய

# Kugan

**Tel: 416-525-4288**

**Bus: 905-201-2804**



**39 Guinevere Road, Markham Road, Ontario L3S 4V3**



## நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

### NEERVERLY WELFARE ASSOCIATION - CANADA

### புலமைப்பரிசில் பொது நிதியம்

எமது நீர்வேலி பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கு முகமாக ஒரு பொது நிதியை அமைப்பதில் எமது சங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அங்கத்தவர்களிடமும், நலன் விரும்பிகளிடமும் இதற்கான நிதி உதவிகள் பெறப்பட்டு நிதியத்தை வளர்ச்சி அடையச் செய்வது எமது நோக்கமாகும்.

புலமைப்பரிசில்கள் வழங்குவது பற்றி அங்குள்ள நீர்வேலி கிளைச்சங்கத்தின் சிபார்சிற்கு அமைய முடிவுகள் எடுக்கப்படும்.

நீங்கள் எல்லோரும் இந்நிதியத்துக்கு உங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

“சிறு துளி பெரு வெள்ளம்”

தொடர்புகளுக்கு:

பொருளாளர்: சி. பாலசிங்கம்

தொலைபேசி: 905 866 6187

## நீர்வேல் அத்தியார் இந்துக்கல்லூரை





நீர்வேலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2008

# நோகல் Gogulam

## Instruments

- \* பொங்கல்
- \* ஆர்மோனியம்
- \* கஞ்சிரா,
- \* கடம்
- \* தவில்
- \* வயலின்
- \* வீணை,
- \* சுருதி Box
- \* மிருதங்கம
- \* புல்லாங்குழல்

- |                   |                 |
|-------------------|-----------------|
| ✿ கடிதார்         | ✿ போட்டு        |
| ✿ வேட்டி          | ✿ காப்பு        |
| ✿ சாநிகள்         | ✿ காப்பு Stand  |
| ✿ சிறுவர்களுக்கான | ✿ கைகளை         |
| ✿ பாவாடை, சட்டை   | ✿ அலங்கரிக்கும் |
| ✿ Tops            | ✿ வாணி Sticker  |

பரத நாட்டியத்திற்குரிய 1st Quality அரக்கு set  
2nd Quality அரக்கு Set, Fancy Jewellery  
கலாசேத்திர சாநிகள், தர்மாபுரம் Costume  
Art Silk, காற்சலங்கை, குஞசம், Bun, நாக்கொடிமாலை  
அழகிய பூமாலை, சரம் ஆகிய அனைத்தும் கழிவு விலைகளில்

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய Gift Item  
திருமண, பூப்புனித நீராட்டு விழா, அரங்கேற்றம்  
ஆகிய கொண்டாட்டங்களுக்குக் கொடுக்கக்கூடிய அழகிய  
பரிசுப்பொருட்கள் அனைத்தும் மொத்த, சில்லறை விலையிலும்  
பெற்றுக்கொள்ளலாம்.

**பூசைக்குரிய திரவியங்கள், வாசனைப் பொருட்கள்,  
சுவாமிப்படங்கள், சுவாமி மாடம் உட்பட இன்னும் பல  
பெற்றுக் கொள்ளலாம்.**

பலவர்ண வேலைப்பாடுகளுடன் கூடிய மேசைகள் Water Fountion  
Caram Boat, Cricket Bat இன்னும் பல மலிவு விலையில்

## Tel:(416) 265-2093

2654 Eglinton Ave, East, Scarborough,  
ON M1K 2S3 Canada (Brimley & Eglinton)

E.Mail: [info@gogulam.ca](mailto:info@gogulam.ca)

Web: [www.gogulam.ca](http://www.gogulam.ca)



# PI INSURANCE INVESTMENTS

Tel: 416.566.3673

**Puva Saba**  
Financial Advisor

2387 Eglinton Ave. E. Suite 2  
Toronto, ON  
M1K 2M5

fax: 416.335.4662  
email: info@picpuva.com  
website: www.picpuva.com

# FRANCESCA

*Italian Bakery & Delicatessen*



**SPECIALIZING IN: BREAD • CAKES • PASTRIES • ICE CREAM**

2 INVERGORDON AVE., SCARBOROUGH, ONT. M1S 2Y8  
TEL.: (416) 299-1174



நீண்ட நலன்பூரி சங்கம் - கனடா

வாழையெடு வாழை - 2008

# Five Star Coffee

**FREE DELIVERY WITHIN GTA SQUARE**

## **SPECIALIZING**

**Breakfast  
Hot Lunches  
Burgers  
Sandwiches  
Soups  
Salads  
Pasta  
Kotu Roti**



**NOW OPEN**

**416-291-STAR (7827)**

**MON-FRI: 9a.m to 9 p.m.  
SAT & SUN: 10a.m to 6 p.m.**

**FIVE STAR COFFEE**  
**Units #231 & 232 GTA Square**  
**5215 Finch Ave East (Middlefield&Finch)**



நீவ்வெலி நலன்பூரி சங்கம் - கனடா

வாழையை வாழை - 2008



# Cintac Business

## TAX, ACCOUNTING & CONSULTING

### **Accounting Services**

Book keeping and payroll services  
GST and PST returns  
A/R and A/P maintenance  
Computerization and system set-up  
Preparing financial statements

### **Management Consulting Services**

Incorporating business  
Preparing business proposals  
Re-structuring  
Business evaluations  
CCRA audit representation

### **Financial Services**

Personal and business loan  
R.R.S.P, R.E.S.P and mutual funds  
Personal financial planning

### **Specializing in Income Tax**

Personal tax planning and  
Preparation – E-file  
Corporate tax planning and preparing  
Tax appeals and representation

FAST  
RELIABLE  
CONFIDENTIAL

**Mono Tharmarajah, CGA or Krish Tharmarajah, Dip.  
Ram Tharmarajah, BASc. Bsc.**

**TEL: 416-438-6318**

Fax: 416-438-6837 e-mail: [cintac@aol.com](mailto:cintac@aol.com)

1200 Markham Rd., unit 308, Scarborough, Ontario, M1H 3C3

# **NEW AKASH**

## **SRI LANKAN & INDIAN CUSHINE**

**தறமான அறுசுவை**  
**உணவுகள்**

**2116 Bridletown Circle  
Scarborough, Ontario  
M1W 2L1  
416-490-9801  
647-891-5453**



# **FASHION FANCY HOUSE**

உங்களுக்கு தேவையான சுலப நவூராக்கி ஆடைகளும் மல்லிக் கீலகள்



Specialized in: All kinds of Fancy Sarees, Adult & Children Suits Imitation Jewelleries.



**2327 Bridletowne Circle, Scarborough, Ontario M1W 2L3**

**Tel: 416-492 9416 or 647-688-9416**



# Uthaya kumar Sinnathamby

B.Sc

Sales Representative

LIST  
WITH  
**KUMAR**  
GET  
BEST  
RESULTS



FREE MARKET  
EVALUATION

**416.576.4357**

HomeLife GTA Realty Inc. Brokerage  
1711 McCowan Road, Suite 206, Toronto, ON, M1S 3Y3  
Tel: 416.321.6969, Fax: 416.321.6963 [www.uthayakumar.com](http://www.uthayakumar.com)

Not intended to solicit properties currently listed for sale



digi Media

## Marketing Plan

- MLS
- Internet
- Email
- Flyers
- Feature Sheets
- Newspaper Ads
- Telemarketing
- Open House
- Seminars

## Kumar Sinnathamby, BSc

Sales Representative

**Cell: (416) 576-4357**

Email:[usinnathamby@trebnet.com](mailto:usinnathamby@trebnet.com)



**HomeLife GTA Realty Inc., Brokerage**

1711 McCowan Rd., Suite # 206,  
Toronto, ON. M1S 3Y3

**BUS: (416) 321-6969 Fax:(416) 321-6963**

Each office is independently owned and operated .



## நன்றிகள் பல...

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  
செய்நன்றி கொன்ற மகற்கு.”

எமது சங்கத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு

- ★ கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களுக்கும்,
- ★ விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும்,
- ★ நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்,
- ★ பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அங்கத்தவர்களுக்கும்,
- ★ எமது வாழையடி வாழை மலருக்கு கட்டுரைகள், கவிதைகள் தந்து உதவிய அன்பர்களுக்கும்,
- ★ எமது நிர்வாக சபைக் கூட்டங்களை நடாத்த இட உதவி அளித்த திருமதி தேவா வரதராஜன் அவர்களுக்கும்,
- ★ எமது விழாவினை பத்திரிகை, வாணோலி, தொலைக்காட்சி ஊடாக விளம்பரப்படுத்திய நிறுவனங்களுக்கும்,
- ★ இம்மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Fine Print நிறுவனத்தினருக்கும்

எமது இதயம் கலந்த நன்றிகள் உரித்தாகட்டும்!



நீவேலி நலன்புரிச்சங்கம்  
கன்டா

செயற்குழு உறுப்பினர்கள்  
ஜூன் 10, 2009

# G 2000 EXPRESS INC

FAST, RELIABLE & DEDICATED TRANSPORT SERVICE

## Our Experienced Team Specialized In:

LESS THAN TRUCK LOAD  
TRUCK LOAD

EXPEDITE SERVICES

FLAT BED SERVICES

SAME DAY, NEXT DAY OR OVER NIGHT SERVICES (ON).



Phone: 416-742-5292  
Fax: 416-742-6619  
Toll-Free: 1-866-383-5292

துருமான சேவைகளுக்கும்  
AZ & DZ சார்தி வேலைவாய்ப்புக்களுக்கும்  
இலவச ஆலோசனைகளுக்கும் அதையுணர்கள்

# ஜல்லீட் சுப்பர் மார்க்கெட் ISLAND SUPER MARKET

Markham நகரில் உங்களுக்கு தேவையான பொருட்களை நியாயமான விலையில் வாங்கிட...



**Vegetables, Fruits, Fish, Meat  
Canadian, Srilankan, South Asian,  
East & West Indian groceries.**



**411 Manhattan Drive., Unit 7  
Markham, On  
Tel: 905-480-0616**



# LOTUS TRANSPORT INC



*We make an effort to learn our customers' needs and provide the people, equipment and technology to meet them.*

- Innovative Transportation Solutions for More Than 10 Years.
- Full range of service including less than truckload, truckload and intermodal throughout North America
- Expedited truckload and less than truckload
- Satellite load tracking and computerized rating for error-free billing.

**உங்கள் சுகல் Transport தேவைகளையும்  
நிறைவு செய்யும் உங்கள் நண்பன்  
**Shelva****

**108 Corporate Drive, Suite 8, Toronto, Ontario M1H 3H9  
Tel: 905-794-5211, Fax: 905-794-5591**